



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,177 — FRIDAY, NOVEMBER 24, 1950

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
Land Sales by the Government Agents :—		Northern Province	—
Western Province	—	Eastern Province	—
Central Province	—	North-Western Province	1249
Southern Province	—	North-Central Province	—
Northern Province	—	Province of Uva	—
Eastern Province	—	Province of Sabaragamuwa	—
North-Western Province	—	Land Acquisition Notices	1252
North-Central Province	—	Notices under the Land Development Ordinance	—
Province of Uva	—	Land Redemption Notices	1255
Province of Sabaragamuwa	—	Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	1258
		Lands under Peasant Proprietor Scheme	—

Land Sales by the Settlement Officer NORTH-WESTERN PROVINCE

No. 14,479, S. O.—The Settlement Officer will, on Thursday, January 11, 1951, at 9 a.m., at his Office in Hiripitiya Rest House, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown lands, in accordance with the Regulations of Government regarding land sales. 40 allotments of land situated in the Tittaweligandahe Korale of Hiriyala Hatpattu of the Kurunegala District of the North-Western Province.

Lot	Name of Land	Block survey preliminary plan No. 2,773—Tittawella Name of Claimant	Description	Extent A. R. P.
12	Welaihalagala	Kalukumara Mudiyansele Mutu Banda of Tittawella	Paddy	1 0 18
17	Wewannawatta	Kalukumara Mudiyansele Ukku Banda of Yahapagama	Garden	1 2 4
23	Wewapawulagederawatta	(1) Kalukumara Mudiyansele Tikiri Banda of Tittawella, (2) ditto Kiri Banda	Coconut garden	0 3 26
55	Konmadehena	Kalukumara Mudiyansele Mutu Banda, (2) ditto Heen Banda, (3) ditto Kumarihamy, all of Tittawella	Chena	0 1 37
57	Do.	Kalukumara Mudiyansele Ran Menika of Manapaya	do.	0 2 39
58	Konmadegala	do.	Tobacco	1 0 35
78	Andaragollewatta	Same claimants as in lot 55	Bare land	0 2 30
80	Kandewattegala	Herat Mudiyansele Ran Banda of Tittawella	Tobacco	0 1 31
120	Bogahamulahena	Kalukumara Mudiyansele Dingiri Amma	Chena	2 2 7
123	Do.	Kalukumara Mudiyansele Banda	do.	1 0 4
125	Do.	Kalukumara Mudiyansele Punchi Banda	do.	3 0 13
126	Bogahamulahena	Herat Mudiyansele Ran Banda	do.	2 2 31
128	Nugagahamulahena	Kalukumara Mudiyansele Mutu Banda	do.	3 2 2
129	Do.	Kalukumara Mudiyansele Ukku Amma	do.	3 0 11
130	Dembatawale	Kalukumara Mudiyansele Tikiri Banda	do.	0 1 4
135	Do.	Kalukumara Mudiyansele Dingiri Amma	do.	6 0 19
138	Do.	Kalukumara Mudiyansele Banda	do.	1 3 0
139	Do.	Kalukumara Mudiyansele Ukku Banda	do.	1 1 11
141	Do.	Kalukumara Mudiyansele Mutu Menika	do.	2 2 11
142	Do.	Kalukumara Mudiyansele Banda	do.	1 0 6
143	Do.	Kalukumara Mudiyansele Kiri Banda	do.	2 2 9
144	Galgodehena	Kalukumara Mudiyansele Mutu Banda	do.	2 3 37
147	Do.	Kalukumara Mudiyansele Ukku Banda	do.	1 0 5
153	Kurundugollahena	Kalukumara Mudiyansele Punchi Banda	do.	3 0 14
154	Kurundugollahena	Kalukumara Mudiyansele Dingiri Amma	do.	5 1 27
156	Do.	Kalukumara Mudiyansele Ran Menika	do.	2 1 20
163	Diwulgahamula	Kalukumara Mudiyansele Kiri Banda	do.	0 2 24
164	Do.	Kalukumara Mudiyansele Tikiri Banda	do.	1 0 7
168	Pahalakurundugollahena	Kalukumara Mudiyansele Mutu Banda, (2) ditto Heen Banda, (3) ditto Kumarihamy	do.	1 1 29
172	Wewapawulagederawatta	Kalukumara Mudiyansele Dingiri Amma	Tobacco	0 2 23
175	Do.	Kalukumara Mudiyansele Mutu Banda, (2) ditto Heen Banda, (3) ditto Kumarihamy	do.	0 3 2
177	Gederagollahena	Kalukumara Mudiyansele Banda	do.	0 2 4
182	Maladugama	Kalukumara Mudiyansele Mutu Banda, (2) W. Coranelis of Jahepa-gama	do.	0 2 0

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A.	R.	P.
183	Galagawahena	Kalukumara Mudiyansele Banda	Tobacco	1	1	5
192	Kaudehena <i>alias</i> Naran-gahawelheennehena	Herat Mudiyansele Ran Banda	do.	1	0	27
194	Do.	Kalukumara Mudiyansele Mutu Banda, (2) ditto Heen Banda, (3) ditto Kumarihamy	do.	1	0	25
199	Andaragollegala	Herat Mudiyansele Ran Banda	do.	0	1	0
235	Kalugallewlegala	Kalukumara Mudiyansele Ran Menika	Chena	1	2	0
238	Beligalayewatthehena	do.	do.	0	3	25
202	Wewaihalagala	Kalukumara Mudiyansele Tikiri Banda	Tobacco	2	2	26

Upset price up to Rs. 100 per acre. Further particulars regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, November 18, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

No. 14,480, S.O.—The Settlement Officer, will, on Friday, January 12, 1951, at 9 a.m., at his office in Hiripitiya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown lands, in accordance with the Regulations of Government regarding land sales. Four allotments of land situated in the Tittaweligandahe Korale of Hiriyala Hatpattu of the Kurunegala District of the North-Western Province.

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A.	R.	P.
218	Mulkatiyaya Kolongollayaya	Herat Mudiyansele Mutu Menika of Kumbukwewa	Chena	1	3	0
305	Etagalayehena	(1) Aitanagodagadara Pinchi Menika, (2) ditto Tikiri Menika, (3) ditto Ukku Menika, (4) ditto Dingiri Menika	do.	0	1	3
307	Moragahawelayadalupotagala	(1) T. B. Amunugama, (2) Basnayaka Nilame of Kandawal Dewale, Kurunegala	do.	0	1	35
313	Moragahawelayadalupota	(1) T. B. Amunugama, (2) Basnayake Nilame of Kandawal Dewale, Kurunegala	Tobacco	1	1	27

Upset price up to Rs. 100 per acre. Further particulars regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, November 18, 1950.

K. KANAGASUNDARAM,
Land Commissioner.

No. 14,481, S.O.—The Settlement Officer, will on Friday, January 12, 1951, at 9 a.m., at his Office in Hiripitiya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown lands, in accordance with the Regulations of Government regarding land sales. Five allotments of land situated in the Tittaganwelidaha Korale of Hiriyala Hatpattu of the Kurunegala District of the North-Western Province.

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A.	R.	P.
145	Ihalawatta	(1) Dahaneka Mudiyansele Menikhamige Dingiri Amma of Manapaya	Coconut garden	0	0	37
319	Kahatagahamulahena	do.	Chena	2	1	4
369	Kirillawattehena	(1) Abeysingha Mudiyansele Dingiri Banda, (2) ditto Bandara Menika, (3) ditto Punchi Banda, (4) Dahaneka Mudiyansele Kiri Banda, (5) Herat Mudiyansele Bandi Menika	do.	0	1	20
346	Koshena	Tennakoon Mudiyansele Rahamillage Tikiri Banda Tennakoon	Coconut garden	0	0	14
375	Narangahamulawattehena	Herat Mudiyansele Banda	do.	0	0	28

Upset price up to Rs. 100 per acre. Further particulars regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General Colombo.

Land Commissioner's Office,
Colombo, November 18, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

No. 14,482, S.O.—The Settlement Officer will on Friday, January 12, 1951, at 9 a.m., at his office in Hiripitiya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portion of Crown Land, in accordance with the Regulations of Government regarding land sales. One allotment of land situated in the Tettaweligandahekorale of Hiriyala Hatpattu of the Kurunegala District of the North-Western Province.

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A.	R.	P.
126	Katukongahamulagala	(1) Abeyasinhamudiyansele Dingiri Banda, (2) ditto Kalu Menika, (3) Kalu Banda	Tobacco	0	2	7

Upset price up to Rs. 100 per acre. Further particulars regarding this land can be obtained from the Settlement Officer, Colombo, and plan of it from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, November 18, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

No. 14,483, S.O.—The Settlement Officer, will on Friday, January 12, 1951, at 9 a.m., at his office in Hiripitiya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown Land, in accordance with the Regulations, of Government regarding land sales. Four allotments of land situated in the Ihala Otota Korale of Hiriyala Hatpattu of the Kurunegala District of the North-Western Province.

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A.	R.	P.
32	Ehelagahamulagala	Siriwardana Mudiyansele Kapuru Banda of Hingurakoda	Tobacco	0	1	11
122	Pillewehena	Ekanayaka Mudiyansele Appuhamige Heen Banda	do.	0	0	16
132	Elagawahena	(1) Siriwardana Mudiyansele Dingiri Bandage Loku Banda, (2) Dissanayaka Mudiyansele Bandirahage Ranhamy	Chena	0	3	23
158	Godellehena	Dissanayaka Mudiyansele Kalubandage Punchirala	do.	0	0	21

Upset price up to Rs. 100 per acre. Further particulars regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, November 18, 1950.

K. KANAGASUNDARAM,
Land Commissioner.

No. 14,484, S. O.—The Settlement Officer will, on Friday, January 12, 1951, at 9 a.m., at his office in Hiripitiya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales. An allotment of land situated in the Tittaweligandahe Korale of Hiriyala Hatpattu of the Kurunegala District of the North-Western Province.

Block survey preliminary plan No. 2,786 Village—Arankele

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent	
				A.	R. P.
191	Bellanwaléhena	(1) Kiriya durayalage Peruma Duraya (2) Rajapaksadurayalage Bandiya, (3) Angulugomuwedurayalage Bandiya, (4) ditto Malluwa, all of Hipauwa, (5) H. M. Ukku Amma of Tammita, Kumbukwewa	Chena	1	2 30

Upset price up to Rs. 100 per acre. Further particulars regarding this land can be obtained from the Settlement Officer, Colombo, and plan of it from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, November 18, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

No. 14,485, S. O.—The Settlement Officer will, on Saturday, January 13, 1951, at 9 a.m., at his office in Hiripitiya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown lands, in accordance with the Regulations of Government regarding land sales. Twenty-three allotments of land situated in the Hetahaye Korale of Hiriyala Hatpattu of the Kurunegala District of the North-Western Province

Block survey preliminary plan No. 1,218 Village—Puswelgala

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent	
				A.	R. P.
10	Wambatuyayegala	Kamaragoda Mudiyansele Samarakoon Banda, (2) Ratnayaka Mudiyansele Kirihamy of Kombuwa, (3) Gunaratne Mudiyansele Mutu Banda, (4) ditto Puchi Banda, (5) ditto Heen Menika, (6) ditto Kalu Banda of Padukkulama, (7) ditto Dingiri Banda	Tobacco	2	2 32
28	Paranawattegala	Herat Mudiyansele Herathamy <i>ex-Arachchi</i> of Yakudagalla, (2) Ratnayaka Mudiyansele Kirihamy of Kombuwa	do.	0	0 23
29	Do.	Ratnayaka Mudiyansele Lokumenika of Pudukkulama and now of Meepitiya	do.	0	2 29
30	Do.	Kamaragoda Mudiyansele Ran Banda of Kandy, (2) ditto Dingiri Amma of Pudukkulama, (3) ditto Abhayaratne Banda, (4) Samarakkodi Mudiyansele Kumarihamy of Pudukkulama, (5) Basnayaka Mudiyansele Ranmenika of ditto, (6) Ranmenika	do.	0	2 28
31	Do.	Ratnayaka Mudiyansele Kirihamy of Kombuwa	do.	0	0 38
33	Puswelgalegala	Saluwadana <i>alias</i> Wadanahaluwela Pinahenaya of Pudukkulama, (2) Gunaratna Mudiyansele Mutu Banda, (3) ditto Puchi Banda, (4) ditto Heen Menika, (5) ditto Kalu Banda, (6) ditto Dingiri Banda of Pudukkulama	do.	1	1 29
34	Puswelgalewatta	Wadanahaluwelapinhenaya of Pudukkulama	Coconut garden	0	0 38
35	Do.	Heirs of Kamaragoda Mudiyansele Punchirala	do.	0	1 1
36	Puswelgalawelegala	Heirs of Kamaragoda Mudiyansele Punchirala	Tobacco	0	1 22
39	Puswelgalewatta	Wadanahaluwelapinhenaya, (2) Gunaratne Mudiyansele Mutu Banda, (3) ditto Puchi Banda, (4) ditto Heen Menika, (5) ditto Kalu Banda, (6) ditto Dingiri Banda of Pudukkulama	Coconut Garden	0	2 4
40	Wewpitiyegala	Ratnayaka Mudiyansele Ranhamy of Pudukkulama	Tobacco	1	0 21
41	Do.	Konaru Mudiyansele Kirimenika of Pudukkulama, (2) ditto Puchi Banda of ditto, (3) ditto Appuhamy of ditto, (4) ditto Pinhamy of ditto, (5) ditto Dingiri Amma, (6) ditto Ranmenika, (7) Mutumenika Ahan of Pudukkulama	Tobacco Garden	0	1 16
47	Paranawattehena	Herat Mudiyansele Herathamy <i>ex-Arachchi</i> of Yakudagalla	Chena	0	3 21
48	Do.	do.	do.	1	1 27
50	Migahamulapillawa	ditto and Herat Mudiyansele Menikhamy of Pudukkulama and Herat Mudiyansele Ranhamy of Tihawa	do.	0	0 35
51	Do.	Ratnayaka Mudiyansele Kirihamy of Kombuwa	Coconut Garden	0	0 5
52	Ilukgalla Ihalawe-pitiyehena	Pathirannahelage Mudiyansele Jane Nona of Magurudeniya	Chena and Coconut	8	3 6
53	Wewpitiyekumbura	Ratnayaka Mudiyansele Mudiyanse and Ratnayaka, Mudiyansele Ranhamy both of Pudukkulama	Paddy	0	0 20
55	Do.	do.	do.	0	0 7
56	Do.	do.	do.	0	1 2
57	Do.	do.	do.	0	0 8
25	Medapaluwattegala	(1) Ratnayaka Mudiyansele Kirihamy <i>ex-Vidane</i> of Kombuwa, (2) ditto Menikhamy of Pudukkulama, (3) Herat Mudiyansele Herathamy, <i>ex-Arachchi</i> of Yakudagalla, (4) ditto Ranhamy of Tihawa	Tobacco	0	3 6
44	Wambotuyayehena	(1) Kamaragoda Mudiyansele Samarakoon Banda of Pudukkulama, Ratnayaka Mudiyansele Kirihamy of Kombuwa and same claimants as in lot 10	Chena	0	1 8

Upset price up to Rs. 100 per acre. Further particulars regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, November 18, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

No. 14,486, S. O.—The Settlement Officer will, on Friday, January 12, 1951, at 9 a.m., at his office in Hiripitiya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown lands, in accordance with the Regulations of Government regarding land sales. Seven allotments of land situated in the Tittaweligandahe Korale of Hiriyala Hatpattu of the Kurunegala District of the North-Western Province.

Block survey preliminary plan No. 2,773 Village—Tittawella

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent	
				A.	R. P.
105	Jalathgamahenayaya <i>alias</i> Bogahamulahena	(1) Mrs. S. Jinasena of Laksapathiya, Moratuwa, (2) Mrs. T. Ebert Fernando of ditto, (3) T. S. Jinasena, 4, Hunupitiya Road, Colombo, (4) K. Jinasena, c/o Ebert Fernando, Laksapathiya, Moratuwa, (5) Jayawickrama, (6) C. Jinasena, (7) Dingiri Appu, (8) H. M. Dingiri Banda	Chena	19	2 30
107	Jalathgamahenayaya	Same claimants as in lot 105	do.	1	0 34
114	Do.	Same claimants as in lot 105, and Colomba Patabendige Jinasena	do.	56	0 2
112	Do.	Same claimants as in lot 105	do.	2	0 24
116	—	Same claimants as in lot 105	Water holes	0	0 11
117	—	Same claimants as in lot 105	do.	0	0 6
239	Pahalangomuyaya Paragahayaya Jalathgamahenayaya Gerandidul-pitiyehena	Same claimants as in lot 105	Low jungle	77	1 14

Upset price up to Rs. 100 per acre. Further particulars regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,
Colombo, November 18, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

L. D. 3,966

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

All that land called Kovilamuduna in extent 2 roods and 24·8 perches, situated in Galhinna Village, Pallegampaha Korale, Kandy District, and surveyed and more particularly described as lot 1 in preliminary plan No. A 1,547.

Ref. No. J/E/269.
Colombo, October 18, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

L. D. 3,930

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

All that land called Pilikadadeniyewatta, situated in Watadeniya Village, Kandupalata Korale, Udunuwara and Yatinuwara, Kandy District, Central Province; surveyed and more particularly described as lot 1 in preliminary plan No. A 1,555, containing in extent 20·2 perches.

Ref. No. J/TW/276.
Colombo, October 30, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

L. D. 4,014

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

- (1) The allotment of land called part of Godahena Estate, surveyed and more fully described as lot 1 in preliminary plan No. A 1,563, in extent 1 acre, 2 roods and 7·5 perches, situated in Galasiya Pattuwa Korale in Kandy District.
- (2) The allotment of land called part of Nova Zembala Estate and surveyed and more fully described as lot 1 in preliminary plan No. A 1,562, situated in Ankumbura, Udagama Village, in Pallegampaha Korale in Kandy District.

Ref. No. J/TW/264.
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

L. D. 3,946

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

A part of the land called Gallamuduna Group, situated in Miyanagolla Village in Ganga Ihala Korale, Kandy District, Central Province, in extent 24·7 perches, and surveyed and more particularly described as lot 1 in preliminary plan No. A 1,569.

Ref. No. J/TW/123.
Colombo, October 18, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

L. D. 4,000

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

A portion of the land called Pujagoda, in extent 26·6 perches, bearing assessment No. 171, Pussellawa Road, situated at Mahara, within the Urban Council limits of Gampola, Kandy District, surveyed and described as lot 1 in preliminary plan No. A 1,576.

Ref. No. J/TW/126.
Colombo, October 23, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

L. D. 4,176

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

An extent of about 4 acres, lying on the Kandy-Gurudeniya Road, out of the land called Tēnnekumburawatta, situated at Tēnnekumbura in Pata Hewaheta, Kandy District; and bounded as follows:—

- North by Kandy-Gurudeniya Road;
- East by Kandy-Gurudeniya Road;
- South by paddy fields; and
- West by garden owned by Mr. Wettasinghe.

Ref. No. J/E/6.
Colombo, October 19, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

L D. 4,177

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

A portion approximately 1 acre out of the land called Laxapana Estate, abutting on the Dalhousie-Maskeliya Road, situated at Maskeliya in the Kandy District; and bounded as follows:—

North by Existing car park at Delhousie;
East by Bare land belonging to the Laxapana Estate;
South by Laxapana Estate;
West by Sitagangula.

Ref. No. J/TW/11.
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

All that allotment of land called and known as "The Mound", bearing assessment No. 16, Richmond Hill Road, in extent approximately 3 acres and 2 roods, situated within the Municipal limits of Galle; and bounded as follows:—

North by canal (Kapu Ela);
East by convent premises;
South by Templers Road; and
West by Richmond Hill Road.

Ref. No. J/E/18/L.P. 6,307.
Colombo, October 30, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

All that land with all the buildings called and known as "Mumtaz Mahal" more particularly described as premises bearing assessment No. 544, Galle Road, Kollupitiya, and situated at Kollupitiya, within the Municipal limits of Colombo, Colombo District, Western Province; and bounded on the—

North by premises called and known as Rheinland;
East by Galle Road;
South by land known as land belonging to a Proctor Perera;
West by Railway land.

in extent 1 acre 1 rood and 38 perches which land with all the buildings thereon is vested in His Majesty free from all encumbrances with effect from October 20, 1950, under the provisions of section 37 of the Land Acquisition Act, No. 9 of 1950, by virtue of the Order No. 11 of 1950, under section 36, proviso (a) of that Act published in the *Government Gazette* No. 10,166 of October 20, 1950.

Ref. No. J/F/587.
Colombo, November 6, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Q. 3474

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which are required for a public purpose:—

Description of the land or servitude to be acquired:

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 2,730. Village—Weniwelkola		Extent
			Name of Claimant		
1	Pinkumbura alias Helpotekumbura	Paddy-field	Weniwelkola Sudassanaramaya, Trustee: T. Subuthy Thero, Weniwelkola		0 0 21.5
2	Helpotekumbura	do.	Wickremaachchige Esanis Singho, Wickremaachchige Sidoris, ditto Aron Singho, ditto Sediris, ditto Wegiris, ditto Seneris, ditto Carlinahami, ditto Chalosingho, ditto Sirisena, Kodippuli Tantrilage Liyanahamy, Kodipuli Tantrilage Davith, ditto Govis, ditto Abramsingho, ditto William, ditto Kirineris, ditto Saidahami, ditto Premachandra, Jayakody, Kodipuli Tantrilage Margaret Jayakody, Kodipuli Tantrilage Tudor Jayakody, Kodipuli Tantrilage Chandralatha Jayakody, Omattage Alice Perera, Jayasinhage Engonona, Liyanage Heras Perera, Liyanage Reinis Appu, Liyanage Siyadoris Singho, Liyanage PUNCHINONA, Liyanage Alice Nona, Liyanage Nandawathie, Kalukapuge Jane Nona, Gamage Saboham; all of Weniwelkola		0 0 15.5
3	Do.	do.	do.		0 1 2.6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agent duly authorized in writing, before me at this Kachcheri, on January 4, 1951, at 11.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 18, 1950, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, November 20, 1950.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q. 3,545

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands, which are required for a public purpose:—

Description of lands to be acquired:—

Lot	Name of Land	Preliminary plan No. A 2,831. Village—Maligawatta		Extent A. R. P.
		Description	Name of Claimant	
1	Part of premises bearing assessment No. 134, Stace Road	Garden contains 1 kon tree 20 years, 5 andara trees 20 years, 8 papaw trees 1 year, 19 plantain bushes, parts of a thatched mud house, road earth embankment, and cart track	Crown (Colombo Municipality)	0 0 14.1
2	Do.	Garden contains 1 mango tree 5 years, 2 bo trees 15 years, 1 andara tree 10 years, 10 plantain bushes, a zinc and mud building (shrine room), 3 masonry pillars and parts of a thatched mud house and cart track	Guy Alastair Dassenaike of Loluwagoda Estate, Mingama, Elsie Neomi Abeyundera of Kaluwella, Galle, Yvette Dassenaike, John Rammore Tennit Dassenaike, both of Puwakwatta Estate, Welliwariya	0 0 25.4
3	Do.	Grass field, vegetable garden and backwater contains bakmi tree 30 years, a tiled masonry latrine, a zinc shed, 10 plantain bushes and part of a cart track	do.	8 2 23.2
5	Narahenakumbura, assessment No. 771, Baseline Road	Grass field contains earth fillings	T. S. Jinasena of 4, Hunupitiya Road, Slave Island, P. O. Box 196	2 3 28.8
6	Narahenakumbura, part of assessment No. 765, Baseline Road	Grass field (right of way)	G. Barr Kumarakulasingham, Mrs. I. Samarakoddy, M. S. M. Nain Marikar, W. L. M. Abeyaratna, all c/o C. B. Kumarakulasingham, Proctor, 247, Hulftsdorp, Colombo	0 1 37.4
7	Narahenakumbura, assessment No. G 745/10.25, and parts of assessment Nos. G 745 and 765, Baseline Road	Grass field, vegetable garden contains 3 coconut trees 30 years, 2 coconut trees and 5 jak 8 years, 24 plantain bushes and earth filling	Kanapathy Chetty Selvanathan of 282, Grandpass Road, Colombo 14	4 2 3.7
8	Narahenakumbura, assessment No. 755, Baseline Road	Grass field, contains rubbish filling	Edward M. de Silva, 238, Layards Broadway, Grandpass, Colombo 14	1 2 11.8
9	Narahena alias Narahenakumbura, part of assessment No. 75, Maligawatta Lane	Grass field, vegetables and swamp contains 1 coconut plant 4 years, 1 mango tree 8 years, 3 papaw trees 1 year, 1 tal tree 20 years, 3 bakmi trees 40 years, 2 bo trees 10 years, 61 plantain bushes, a zinc masonry house with zinc, mud attachment, a thatched mud house and part of an earth drain	O. H. M. Sulaiman of 989, 3rd Division, Maradana, trustee of Muslim Burial Ground, Maligawatta	17 0 18.9
10	Bakmigahapurana, assessment No. 75/1, Maligawatta Lane	Swamp contains 1 coconut plant 3 years, 7 plantain bushes, 4 thatched mud huts, a zinc mud hut with zinc wood attachment, an earth drain and part of another earth drain	A. P. Casie Chetty of 232, 4th Cross Street, Colombo	8 1 22.3
12	Narahenakumbura, part of assessment No. 75, Maligawatta Lane	Grass field and swamp, water hole and owita contains a block of thatched mud tenements, a thatched mud hut and a thatched shed	O. H. M. Sulaiman of 989, 3rd Division, Maradana, trustee of Muslim Burial Ground, Maligawatta	11 1 30.5
13	Khettaramaya, part of assessment No. 75, Maligawatta Lane	Garden contains 10 coconut plants 1 year, 1 arecanut tree 10 years, 15 arecanut plants 1 year, 4 jak plants 1 year, 5 mango trees 15 years, 10 mango plants 1 year, 1 bo tree 15 years, 1 lime tree 1 year, 4 sugar cane bushes, 15 plantain bushes, a thatched mud shrine room, a thatched wood latrine, a masonry well and 2 masonry foundations for buildings	The President, Secretary and Treasurer of Khettarama Wardana Dayakasabawa of 75, Maligawatta Lane	0 1 0.3
14	Narahenakumbura, part of assessment No. 75, Maligawatta Lane	Swamp contains a ditch	Adamjee Lukmanjee & Sons, 140, Grandpass Road, Colombo 14	3 3 1.8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at this Kachcheri, on December 21, 1950, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 14, 1950, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, November 15, 1950.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

L. D. 4,069

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)," section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for erecting a commemorative archway, Siripadasthana, to wit:—

Lot	Name of Land	Preliminary plan No. A 1,654. Village—Maskeliya (part)		Extent A. R. P.
		Description	Name of Claimant	
1	Dalhousie Estate	Patana contains the masonry commemorative archway, Siripadasthana, &c.	Dr. R. F. Alles of Barnes Place, Colombo, Agents: Messrs. Lewis Brown & Co., Ltd., Colombo	0 0 10.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kandy Kachcheri, on January 8, 1951, at 2 p.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, November 16, 1950.

V. J. H. GUNASEKERA,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Ragala Police Station, to wit:—

Preliminary plan No. A 1,481. Village—Ragala.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Polisiyagawawatta	Vegetable garden	A. M. R. C. Casie Chetty of 232 and 234, Fourth Cross Street, Pettah, Colombo	0 0 31.75

I hereby give public notice, as required by section 6 that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Nuwara Eliya Kachcheri, on January 13, 1951, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Nuwara Eliya, November 13, 1950.

E. G. GOONEWARDENE,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, H/Saputantirikanda School, to wit:—

Supplement No. 1 to Final Village Plan No. 51. Village—Saputantirikanda

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
13	Udahawatta, Galwetumba	Garden contains 5 jak trees 40-50 years, 1 mango tree 15 years, 2 orange trees 6 years, 5 pomegranate trees 5 years, 200 arecanut trees 15 years, and a thatched mud school, mud kitchen and a thatched mud latrine	Matukandage Appu, Ketiyape Samarasekara Edwin, Patiranagama Liyas Appu, Hettiarachchige Poralis and Pathiranagama Janthis, all of Saputantirikanda, Kirama. Buildings constructed by the villagers of Saputantirikanda and the neighbouring villages to be acquired	0 2 10.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Walasmulla Resthouse, on January 24, 1951, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Hambantota, November 18, 1950.

A. B. S. N. PULLENAYAGUM,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

L. A. 2,330

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land or servitude to be acquired:

All that land called Periyavalavu, in extent 1 acre 3 roods and 18.6 perches, described as lot 1 in P. P. A 938, situated at Challi Village, Kaddukulam Pattu of Trincomalee District; and bounded on the—

North by Periyavalavu garden of K. Ratnasabapathipillai, T. P. 105,699, and Naduvalavu coconut garden of K. Thiyagarajah claimed on T. P. 105,691.

East by Naduvalavu coconut garden of K. Thiyagarajah claimed on T. P. 105,691.

South by Periyavalavu coconut garden of K. Ratnasabapathipillai T. P. 105,699.

West by lane and Periyavalavu coconut garden of K. Ratnasabapathipillai T. P. 105,699.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Trincomalee, on January 18, 1951, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 11, 1951, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Trincomalee, November 21, 1950.

N. Q. DIAS,
Assistant Government Agent.

Land Redemption Notices

L. D. 4,233.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Victor Joseph Harold Gunasekara, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kandy Kachcheri, on January 9, 1951, at 2 p.m. and
 - (b) notify to me in writing on or before the 4th day of January, 1951, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, November 14, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Extract 2 of V. P. 182. Village—Rangomuwa					
238	Delgahamulahena <i>alias</i> Delgahamulawatta	Tea 25 years and rubber 30 years, also contains 7 jak trees, 5 kitul trees and 1 arecanut tree	A. S. Vellamy of Rangomuwa, Hata-raliyadda, Galagedera	0	1 38
240	Pinnaladeniyawatta	Garden contains tea, coconut, arecanut, jak, breadfruit and kitul trees 25 years and a thatched mud house	do.	0	3 19
					1 1 17

L.D.—B. 49/50

LA. 7272.
LRO/APL. 588/J/AL/586.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5(1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3(5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 18, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Supplement No. 2 to Final Village Plan No. 203. Village—Bihalpola					
64	Galahitiyawakumbura	Paddy Field	Kuruppu Arachchige Emalin Nona of Bihalpola, Nakkawatta, and Banneka Mudiyansele Dingiri Banda of Bihalpola, Nakkawatta	0	1 3
65	Do.	do.	Kuruppu Arachchige Emalin Nona of Bihalpola, Nakkawatta	0	0 32
				Total	0 1 35

L. D. 4232

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Victor Joseph Harold Gunasekara, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kandy Kachcheri, on January 9, 1951, at 11 a.m.
 - (b) notify to me in writing on or before the 4th day of January, 1951, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Kandy, The Kachcheri, November 14, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Preliminary Plan No. A 1,521. Village—Dippitiya					
1	Amunepihillehena	Tea, 10 years	A. M. Appuhamy of Dippitiya, Alawatugoda	0	3 1

L. D. 4231

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Victor Joseph Harold Gunasekara, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kandy Kachcheri on January 9, 1951, at 10 a.m. and
 - (b) notify to me in writing on or before the 4th day of January, 1951, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, November 14, 1950.V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Preliminary Plan No. A 1,637: Village—Watuwala					
1	Unapanduragawawatta <i>alias</i> Nugaghamulawatta	Garden contains arecanut and cocoa 20 years	W. P. Janis of Watuwala, Katugastota	0	0 4
2	Do.	Garden contains coconut, jak, breadfruit, mango, nutmeg, arecanut, sapu, kitul and cocoa 5-30 years and a temporary building	do.	0	1 33
					0 1 37

L.H. 805.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Coomaraswamy Balasingham, Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kacheheri, Kalutara, on December 18, 1950, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before December 9, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Kalutara, November 15, 1950.

C. BALASINGHAM,
Assistant Government Agent.

Schedule

Preliminary Plan No. A 2770. Village—Weligampitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Penatiyagalahena Dandidoléhena	alias Coconut garden contains coconut, jak, tea and arecanut trees (interplanted) 4 to 50 years and part of road	Mututantrige Charles Fernando of 296, Panadura	7	0	0

L. D. 4,233.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under Section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with Section 3 (5) of the said Ordinance as amended by Section 62 of that Act) that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 22, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Extract 2 of V. P. 182. Village—Rangomuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
238	Delgahamulahena alias Delgahamulawatta	Tea 25 years and rubber 30 years, also contains 7 jak trees, 5 kitul trees and 1 arecanut tree	A. S. Vellamy of Rangomuwa, Hata-raliyadda, Galagedera	0	1	38
240	Pinnaladeniyawatta	Garden contains tea, coconut, arecanut, jak, breadfruit and kitul trees 25 years and a thatched mud house	do.	0	3	19
				1	1	17

L. D. 4232

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under Section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with Section 3 (5) of the said Ordinance as amended by Section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 25, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary Plan No. A 1,521. Village—Dippitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Amunepihillehena	Tea 10 years	A. M. Appuhamy of Dippitiya, Alawatugoda	0	3	1

L. D. 4,231.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under Section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with Section 3 (5) of the said Ordinance as amended by Section 62 of that Act) that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 27, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary Plan No. A 1,637. Village—Watuwala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Unapanduragawawatta alias Nugagahamulawatta	Garden contains arecanut and cocoa 20 years	W. P. Janis of Watuwala, Katugastota	0	0	4
2	Do.	Garden contains coconut, jak, breadfruit, mango, nutmeg, arecanut, sapu, kitul and cocoa 5-30 years and a temporary building	do.	0	1	33

0 1 37

Miscellaneous Land Notices

L. S. 1210.

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that Mr. H. D. Wickremawardena of Hakgala, has applied for a lease of lot 2 in P. P. A. 927, in extent 10 perches, situated in Hakgala, Nuwara Eliya District.

2. The applicant has held this land on annual permit since 1947, and has improved the land and constructed a substantial boutique thereon. As tenure under a permit is no longer appropriate, it is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 99 years with effect from January 1, 1950.
- (b) Rent: Rs. 15 per annum, subject to revision every thirty years; and
- (c) the lessee shall use the land as a site for a boutique, but for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

4. The Notification published in *Gazette* No. 10,141 of August 25, 1950, is hereby cancelled.

Colombo, November 24, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner

L. S. 851

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

1. Y. Appuhamy, E. P. Banduwa and U. Appuhamy, trustees of the Sri Punnyadhara Samithiya of Hingurakgoda, have applied on behalf of the Samithiya, for a lease of about five acres from lot 1,344 in I.S.P.P. 12, situated at Hingurakgoda, Anuradhapura District, for the purpose of establishing a Buddhist temple thereon.

2. The land contains a wattle and daub building occupied by a Buddhist priest. The nearest Buddhist temple is about 3½ miles away. The proposed temple will serve about 750 persons. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) The rent shall be Rs. 5 per annum;
- (b) The lessees shall, within five years of the commencement of the lease, erect on the land to the satisfaction of the G.A., N.C.P. an avasa, vihare, preaching hall, poyage and a chaithiya (hereinafter referred to as the temple);
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose;
- (d) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

4. The Notification under Land Sale and Lease Regulations 58 and 59 relating to the lease of about one acre from lot 1,344 in I.S.P.P. 12, situated at Hingurakgoda, Anuradhapura District, for the purpose of establishing a Buddhist temple, is hereby cancelled.

Colombo, November 24, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner

LS/1000

Batticaloa District, Kalmunai Sale of lease of part of the Crown land known as Santhankernikulam for a Petrol Service Station

NOTICE is hereby given that the Government Agent, Eastern Province (hereinafter referred to as the Government Agent), will on January 10, 1951, at 10.30 a.m. at the Batticaloa Kachcheri sell by public auction the lease of the Crown land described in the Schedule hereto.

2. The bidding will be on the premium. No bid below the upset premium of Rs. 120 (Rupees one hundred and twenty) will be accepted.

3. The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid had been made.

4. The successful bidder shall, immediately after his bid is accepted, pay one-tenth of the amount of such bid, and the balance within one month of the date of the sale.

5. The successful bidder shall, within ten days of being required to do so by the Government Agent, enter into an indenture of Lease. In the event of his failure to do so or of any breach of conditions on which the bid was accepted, the successful bidder shall be liable to forfeit any deposit made by him.

6. The lease will include the following conditions amongst others:—

- (a) The term shall be 30 years;
- (b) The lessee shall pay an annual rent of Rupees One Hundred and Twenty (Rs. 120) during the first five years of the lease. The rent during each successive period of five years shall be such rent as the Government Agent may fix, provided that the rent for any such period shall not exceed the rent for the period immediately preceding by more than 50 per cent.

(c) The lessee shall, within six months from the commencement of the lease and to the satisfaction of the Government Agent, erect on the land a building to serve as a Petrol Service Station.

(d) The lessee shall use the land as a site for a Petrol Service Station and for no other purpose;

(e) The lessee shall not sublet, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner on the lessor's behalf;

(f) The lessee shall keep any buildings erected by him on the land in good repair, and maintain a substantial fence or boundary wall round the land;

(g) The lessee shall pay all rents and taxes and other assessments in respect of the land and any buildings thereon;

(h) The lessee shall, at the expiry of the term of the lease or on its earlier determination, surrender the land to the Crown together with all buildings, improvements, and fixtures thereon. He shall not, however, be entitled to any compensation in respect of such buildings, improvements or fixtures, or on any account whatever.

7. For further particulars regarding the lease, application should be made to the Government Agent, Eastern Province.

SCHEDULE

A portion of the Crown land known as Santhankernikulam, approximately quarter of an acre in extent, situated about 100 yards to the South of the existing petrol shed, Kalmunai Town, Batticaloa District

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Colombo, November 18, 1950.

Tenders for the Right to Gem in Crown Land

NOTICE is hereby given that the Assistant Government Agent of the Kegalla District will receive sealed tenders for the right to gem for a period of one year in each of the undermentioned blocks of Crown Land situated in the Kegalla District of the Province of Sabaragamuwa on an upset price of Rs. 100 per acre.

2. The tenders which must be enclosed in sealed envelopes superscribed "Tender for the right to gem" will be received in the Kegalla Kachcheri until noon, on December 18, 1950, when they will be opened, and all persons making tenders will be required to be present or satisfy the Assistant Government Agent, Kegalla, by some duly accredited agent or agents that the tenders are bona fide.

3. The persons whose tenders are accepted by the Assistant Government Agent will be required to deposit the full amount of their tenders at once in cash, and to enter into Lease Permits on Form G. A. A. 133, for the fulfilment of the conditions on which the tenders are accepted.

4. The amounts deposited are liable to forfeiture if the tenderers fail to enter into lease permits within one month of the date of acceptance of the tenders.

5. The lessees shall be liable to pay for any trees in the lands damaged, felled or uprooted, during the occupancy of the said lands.

6. The Assistant Government Agent, Kegalla, reserves to himself without question the right of rejecting any or all the tenders.

7. The tenderers whose tenders are accepted should deposit such security not exceeding Rs. 100 as is approved by the Assistant Government Agent, Kegalla, for filling up of pits and against breaches of the conditions of the permits.

8. The lessees should notify the Government Mineralogist, Colombo, the dates on which they commence to gem, and to stop work and give access to the working at any time of his inspection.

9. The extents given are only approximate and if the actual total extent of any block of land should hereafter be found to be less than the extents set forth below, no claim for refund or rebate on account of shortage in extent will be considered, unless the variation exceeds 10 per cent. of the stated extent.

10. Further information can be obtained from the Assistant Government Agent, Kegalla.

Blocks of Crown Land referred to:—

Portions of the abandoned Railway Land at Talduwa in Atulugam Korale West, described as blocks (a), (b) and (c) below.

Block (a).—One Acre approximately within the following boundaries:—

- North: Boundary of Jambugaha Owita.
- East: As defined by stakes,
- South: Railway Route (abandoned).
- West: Sitawaka Ganga.

Block (b).—One acre approximately within the following boundaries:—

- North: Railway Route (abandoned).
- East: Staked boundary of Block No. (c).
- South: Boundary of Aliyawetichchi Watta.
- West: Sitawaka Ganga.

Block (c).—Half acre approximately within the following boundaries:—

- North: Railway Route (abandoned)
- East: As defined by stakes.
- South: Boundary of Aliyawetichchi Watta
- West: Staked boundary of Block No. (b).

The Kachcheri,
Kegalla, November 13, 1950.D. G. DAYARATNE, •
Assistant Government Agent.

No. 14,481, S. O.—ප්‍රථම නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව වෙනම පහත සඳහන්වන ආණ්ඩු විස්තරයක් මගින් අධිකාරී ප්‍රධාන ලේකම්වරයාට වම් 1151 කටු ජනවාරි මස 12 වන දිනට සමුදාය පෙරවරු 9 වන දිනට කානායකපීඨ ඔස්සේ සිදු කරනු ලබන සුදානම් කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව වෙනම අන්දමකින් නියෝජිතව සාකච්ඡා කළ හැක. මෙහි දිනාවලිය කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ නිර්ධාරිතාව පිළිබඳව වෙනම සඳහන් කළ පිටපතක් මගින් පවරා දෙනු ලැබේ.

ලංකා මැණිමේ මුල් සිතියමේ නො. 1,264. ගම—මහපාය

නො.	ඉඩමේ නම	ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කරුන්ගේ නම	විස්තර	ප්‍රමාණය, අ.ර.ප.
145	ඉහලවත්ත	(1) දකුණු කලාපයේ ප්‍රධාන වෛද්‍යාගාරයේ ආරක්ෂක නිලධාරියා වන ආර්ථික විද්‍යාඥ ආර්ථික විද්‍යාඥයා	පොල් වත්ත	0 0 37
319	කහලතෙල්ලේ	එම	ගන්න	2 1 4
369	නිරවුල්කිරීමේ කොටස	(1) ඉඩම් කොමසාරිස්වරයාගේ නිලධාරියා, (2) එම ඉඩමක, (3) එම ඉඩමක, (4) දකුණු කලාපයේ ප්‍රධාන වෛද්‍යාගාරයේ නිලධාරියා, (5) හේන්රි මුද්දන්ගේ ප්‍රධාන නිලධාරියා	එම	0 1 20
346	කොස්ගොඩ	හේන්රි මුද්දන්ගේ ප්‍රධාන නිලධාරියා	පොල් වත්ත	0 0 14
375	නිරවුල්කිරීමේ කොටස	හේන්රි මුද්දන්ගේ ප්‍රධාන නිලධාරියා	එම	0 0 28

කන්සේරු මිල අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ.

මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්ද, ඒවායේ සිතියම් කොටසක් හරහා පනත්කරු වනු ලබන බවට තීරණය කර ඇත.

මේ 1950 කටු නොවැම්බර් මස 18 වන දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්වරයාගේ කාර්යාලයේදී. කේ. කනගසුන්දර,
ඉඩම් පිළිබඳ කොමසාරිස්වරයා වෙත.

No. 14,482, S. O.—ප්‍රථම නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව වෙනම පහත සඳහන්වන ආණ්ඩු විස්තරයක් මගින් අධිකාරී ප්‍රධාන ලේකම්වරයාට වම් 1951 කටු ජනවාරි මස 12 වන දිනට සමුදාය පෙරවරු 9 වන දිනට කානායකපීඨ ඔස්සේ සිදු කරනු ලබන සුදානම් කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව වෙනම අන්දමකින් නියෝජිතව සාකච්ඡා කළ හැක. මෙහි දිනාවලිය කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ නිර්ධාරිතාව පිළිබඳව වෙනම සඳහන් කළ පිටපතක් මගින් පවරා දෙනු ලැබේ.

ලංකා මැණිමේ මුල් සිතියමේ නො. 2,785. ගම—නිරවුල්කිරීම

නො.	ඉඩමේ නම	ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කරුන්ගේ නම	විස්තර	ප්‍රමාණය, අ.ර.ප.
126	කටුකොටු	(1) ඉඩම් කොමසාරිස්වරයාගේ නිලධාරියා, (2) එම කටුකොටු, (3) කටුකොටු	දුම්කොළ	0 2 7

කන්සේරු මිල අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ.

මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්ද, ඒවායේ සිතියම් කොටසක් හරහා පනත්කරු වනු ලබන බවට තීරණය කර ඇත.

මේ 1950 කටු නොවැම්බර් මස 18 වන දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්වරයාගේ කාර්යාලයේදී. කේ. කනගසුන්දර,
ඉඩම් පිළිබඳ කොමසාරිස්වරයා වෙත.

No. 14,483, S. O.—ප්‍රථම නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව වෙනම පහත සඳහන්වන ආණ්ඩු විස්තරයක් මගින් අධිකාරී ප්‍රධාන ලේකම්වරයාට වම් 1951 කටු ජනවාරි මස 12 වන දිනට සමුදාය පෙරවරු 9 වන දිනට කානායකපීඨ ඔස්සේ සිදු කරනු ලබන සුදානම් කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව වෙනම අන්දමකින් නියෝජිතව සාකච්ඡා කළ හැක. මෙහි දිනාවලිය කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ නිර්ධාරිතාව පිළිබඳව වෙනම සඳහන් කළ පිටපතක් මගින් පවරා දෙනු ලැබේ.

ලංකා මැණිමේ මුල් සිතියමේ නො. 2,972. ගම—සරවැව

නො.	ඉඩමේ නම	ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කරුන්ගේ නම	විස්තර	ප්‍රමාණය, අ.ර.ප.
32	අලුත්වත්ත	සිරිමත්ත මුද්දන්ගේ ප්‍රධාන වෛද්‍යාගාරයේ නිලධාරියා වන ආර්ථික විද්‍යාඥයා	දුම්කොළ	0 1 11
122	පිල්ලාගොඩ	ඒ සඳහා සමුදානම් කළ ප්‍රධාන වෛද්‍යාගාරයේ නිලධාරියා වන ආර්ථික විද්‍යාඥයා	එම	0 0 16
132	අලුත්වත්ත	(1) සිරිමත්ත මුද්දන්ගේ ප්‍රධාන වෛද්‍යාගාරයේ නිලධාරියා වන ආර්ථික විද්‍යාඥයා, (2) හේන්රි මුද්දන්ගේ ප්‍රධාන නිලධාරියා	ගන්න	0 3 23
158	තොටුපොළ	දිනානායක මුද්දන්ගේ ප්‍රධාන වෛද්‍යාගාරයේ නිලධාරියා වන ආර්ථික විද්‍යාඥයා	එම	0 0 21

කන්සේරු මිල අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ.

මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්ද, ඒවායේ සිතියම් කොටසක් හරහා පනත්කරු වනු ලබන බවට තීරණය කර ඇත.

මේ 1950 කටු නොවැම්බර් මස 18 වන දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්වරයාගේ කාර්යාලයේදී. කේ. කනගසුන්දර,
ඉඩම් පිළිබඳ කොමසාරිස්වරයා වෙත.

No. 14,484, S. O.—ප්‍රථම නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව වෙනම පහත සඳහන්වන ආණ්ඩු විස්තරයක් මගින් අධිකාරී ප්‍රධාන ලේකම්වරයාට වම් 1950 කටු ජනවාරි මස 12 වන දිනට සමුදාය පෙරවරු 9 වන දිනට කානායකපීඨ ඔස්සේ සිදු කරනු ලබන සුදානම් කිරීමේ නිර්ධාරිතාව පිළිබඳව වෙනම අන්දමකින් නියෝජිතව සාකච්ඡා කළ හැක. මෙහි දිනාවලිය කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ නිර්ධාරිතාව පිළිබඳව වෙනම සඳහන් කළ පිටපතක් මගින් පවරා දෙනු ලැබේ.

ලංකා මැණිමේ මුල් සිතියමේ නො. 2,786. ගම—අරන්කුංච

නො.	ඉඩමේ නම	ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කරුන්ගේ නම	විස්තර	ප්‍රමාණය, අ.ර.ප.
191	මේල්ලේ	(1) සිරිමත්ත මුද්දන්ගේ ප්‍රධාන වෛද්‍යාගාරයේ නිලධාරියා වන ආර්ථික විද්‍යාඥයා, (2) උපකරණ ප්‍රධාන වෛද්‍යාගාරයේ නිලධාරියා වන ආර්ථික විද්‍යාඥයා, (3) ඉහලතෙල්ලේ ප්‍රධාන වෛද්‍යාගාරයේ නිලධාරියා වන ආර්ථික විද්‍යාඥයා, (4) එම මුද්දන්ගේ ප්‍රධාන වෛද්‍යාගාරයේ නිලධාරියා වන ආර්ථික විද්‍යාඥයා, (5) කුඹුන්වැට් ප්‍රධාන වෛද්‍යාගාරයේ නිලධාරියා වන ආර්ථික විද්‍යාඥයා	ගන්න	1 2 30

කන්සේරු මිල අක්කරයක් රුපියල් 100කට වැඩි නොවන මුදලක් වේ.

මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්ද, ඒවායේ සිතියම් කොටසක් හරහා පනත්කරු වනු ලබන බවට තීරණය කර ඇත.

මේ 1950 කටු නොවැම්බර් මස 18 වන දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්වරයාගේ කාර්යාලයේදී. කේ. කනගසුන්දර,
ඉඩම් පිළිබඳ කොමසාරිස්වරයා වෙත.

No. 14,485 S. O.—ඉඩම් නිරවුල් කිරීමේ නිර්දේශය. විෂය වෙහි පහත සඳහන්වන ආණ්ඩු මහත්මක ඉඩම් ආණ්ඩු කිරීමේ පනත යටතේ 1951 ක්වු ජනවාරි මස 13 වන දින වූ සෙනසුරුදු පෙරවරු 9 වන දිනට පිටි කානාගමේදී මහත්දේශිකර විකුණන්නට ටෝ මහත්දේශිකර පදනම වෙත අත්දමකින් නිවසුකරන්නට පැවරුණු ආකාරයට. මෙහි දිනාමේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ මීරිපාල ගම පත්තුවේ, හැටහලේ පොරොල්ල පිහිටා තිබෙන බිම් කැබලි 23 ක.

රාජ්‍ය මූලික බිම් සහිතව ගො. 1,218. ගම්—සුභමැල්ල

Table with 5 columns: No., Description, Details, Remarks, and Area. Contains entries 10 through 44, detailing land parcels with their respective descriptions and areas in acres, roods, and cents.

කන්දේරු මීරු ඉක්කරයක් රුපියල් 100 කට වැඩි නොවන බුදුලක් වේ. මෙහි ඉඩම් පාලන මූලික කොටසක් වශයෙන් මෙහි නිරවුල් කිරීමේ නිර්දේශය මෙසේ වේ. මෙහි පිටි කානාගමේදී මහත්දේශිකර විකුණන්නට ටෝ මහත්දේශිකර පදනම වෙත අත්දමකින් නිවසුකරන්නට පැවරුණු ආකාරයට. මෙහි දිනාමේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ මීරිපාල ගම පත්තුවේ නිවසුකරන්නට පැවරුණු ආකාරයට. මෙහි දිනාමේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ මීරිපාල ගම පත්තුවේ නිවසුකරන්නට පැවරුණු ආකාරයට. මෙහි දිනාමේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ මීරිපාල ගම පත්තුවේ නිවසුකරන්නට පැවරුණු ආකාරයට.

රාජ්‍ය මූලික බිම් සහිතව ගො. 2,773. ගම්—නික්කමැල්ල

Table with 5 columns: No., Description, Details, Remarks, and Area. Contains entry 105, detailing land parcels with their respective descriptions and areas in acres, roods, and cents.

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකරුගේ නම (Applicant's Name)	විස්තර (Description)	ප්‍රමාණය (Area)
107	ජලගමමගේත්තියා	අංක 105 දරණ බිඳිකම්පිටියේ සඳකන් අයිතිකම් නියාමිතයන්ගේ	හේන	1 3 39
114	එම	එම ගම කොළඹ පවබැඳීමේ ඒකාබද්ධ	එම	56 0 2
112	එම	අංක 105 දරණ බිඳිකම්පිටියේ සඳකන් අයිතිකම් නියාමිතයන්ගේ	එම	2 0 25
116	—	එම	වතුර වල	0 0 11
117	—	එම	එම	0 0 6
239	පහලකන්කොඳුමාග, පරකකයාග, ජාගමමගේත්තියාග, ගැරබිඳුල්පිටියේත්තියාග	එම	කැලය	77 1 16

කන්කේරු මල අක්කරයක් රූපියල් 100කට මැඩිනොවන මුදලක් මේ.

මෙහි (මේ) නැත මැඩිඳුර කොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරණයෙන්ද, ඒවායේ සිතියම් කොළඹ පර්ට්මන්ට්ස් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

මේ 1950 වූ නොවැම්බර් මස 18 වැනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී.

කේ. කනගසුන්දරම්, ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා විසින්.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම

Q. 3705

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටේ වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිඳි පැල්වත් සේනානායක නමැති මේ මෙයින් ප්‍රකාශකරමි:—

බස්නාහිර පළාතේ කොළඹ දිකුණේ කොළඹ නාහරික සහායක කොල්ලුපිටියේ පිහිටා තිබෙන සාල පාරේ කන්කේරු නොමිල 544 දරණ "මුවස් හෙල්" නිගන ඉඩම සහ කොට්ඨාසයේ, ඒම මාසයේ:—

- ලතුරුව: රික්වූත් කිසිවක් නැත;
- නැගෙනහිරට: සාල පාර;
- දකුණට: පෙරකොටු පාරේ මහනුව අයිති ඉඩම;
- බස්නාහිරට: දුම්රිය දොරටුවේ අයිති ඉඩම.

අක්කර 1 ක්, රූ. 1 ක්, පර්ච 38 ක් පමණ ඉඩම් මෙහි ඇති ඉඩම 1950 වූ ඔක්තෝබර් මස 20 වැනි දින පවත් ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ අංක 9 දරණ ආඥාපනතේ 36 (a) වගන්තිය යටතේ මේ 1950 වූ ඔක්තෝබර් මස 20 වැනි දින නොමිල 10,166 දරණ ගැහැටි පත්‍රයේ පලකරන ලද දැන්වීම යටතේ නිරවුල් කිරීමට අවස්ථාවක් කරන ලදී.

කො. J/F/587.

මේ 1950 වූ නොවැම්බර් මස 6 වැනි දින කොළඹදී.

බිඳි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

L. D. 3966

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටේ වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිඳි පැල්වත් සේනානායක නමැති මේ මෙයින් ප්‍රකාශකරමි:—

මහලුර දිකුණේ කොටුපිටියේ පිහිටි අක්කර 0 ක්, රූ. 2 ක්, පර්ච 24.8 ක් පමණ කොටුපිටිය නමැති P. P. A 1,547 දරණ ප්‍රදානය කො. 1 කේ බිම්කරුවාගේ.

මේ 1950 වූ ඔක්තෝබර් මස 18 වැනි දින කොළඹදී.

බිඳි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

L. D. 3946

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටේ වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිඳි පැල්වත් සේනානායක නමැති මේ මෙයින් ප්‍රකාශකරමි:—

මහලුර දිකුණේ කොටුපිටියේ පිහිටි අක්කර 0 ක්, රූ. 1 ක්, පර්ච 24.7 ක් පමණ කොටුපිටිය නමැති P. P. A 1,569 දරණ ප්‍රදානය කො. 1 දරණ බිම්කරුවාගේ.

මේ 1950 වූ ඔක්තෝබර් මස 18 වැනි දින කොළඹදී.

බිඳි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

L. D. 4177

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටේ වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිඳි පැල්වත් සේනානායක නමැති මේ මෙයින් ප්‍රකාශකරමි:—

මහලුර දිකුණේ කොටුපිටියේ පිහිටි අක්කර 1 ක් පමණ වූ බිම්කරුවාගේ:—

- ලතුරුව: බිඳිපිටිය පිහිටි කාර් රථ නැවතුම්පල;
- නැගෙනහිරට: ලක්ෂ්මන්ගේ අයිති මුහුදුබඩ;
- දකුණට: ලක්ෂ්මන්ගේ;
- බස්නාහිරට: සිතනගල.

මේ 1950 වූ අප්‍රේල් මස 20 වැනි දින කොළඹදී.

බිඳි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි L. D. 4176

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිණාකර තිබෙන බවත්, එය අණුවට ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙහිත් ප්‍රකාශ කරමි:—

මහනුවර දිගුකිකුණේ පානගේ මානවරුන්ගේ කුලයේ කුලයේ පිරිවි නැන්කේකුලයේ වත්තේ මහනුවර සිට ගුරුදෙණියට ගත පාර ඉහල පහත මායිම් තුළ පිහිටි අක්කර හතරක් පමණක් වූ බිම් කැමැල්ල:—

- උතුරට: මහනුවර සිට ගුරුදෙණියට ගත පාර;
- නැගෙනහිරට: මහනුවර සිට ගුරුදෙණියට ගත පාර;
- දකුණට: කුමුරු ඉඩම;
- බස්නාහිරට: වෙත්තේකොට අයිති වන්න.

මම 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.
L. D. 4,000

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිණාකර තිබෙන බවත්, එය අණුවට ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙහිත් ප්‍රකාශ කරමි:—

මහල පළාතේ මහලපොල නගර සභාව තුළ පිහිටි පුත්තේ නමැති ඉඩමක් කොටසක් වූ (වර්ග මිටර 1713 පුත්තේ පාර) නොහොත් P. P. A 1,576 දරණ පලාපේ නො. 1 කේ බිම් කැමැල්ල.

මම 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.
L. D. 4,014

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිණාකර තිබෙන බවත්, එය අණුවට ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙහිත් ප්‍රකාශ කරමි:—

- (1) මහනුවර දිගුකිකුණේ ගුරුකුමාරතුංග කෝරළේ ගොඩගේ මත්තේ කොටසක් වූ P. P. A 1,563 දරණ පලාපේ නො. 1 දරණ අ. 1, රු. 2, ප. 7.5 ක් වූ බිම් කැමැල්ල;
- (2) මහනුවර දිගුකිකුණේ පල්ලෙගම පහ කෝරළේ අංකුණි රුවසම පිහිටි හෝවාසෙම්බරාමත්තේ කොටසක් වූ P. P. A 1,562 දරණ බිම් කැමැල්ල මෙ.

මම 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිණාකර තිබෙන බවත්, එය අණුවට ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙහිත් ප්‍රකාශ කරමි:—

කැලණකර් නගරයේ තුළ පිහිටි රිච්මන්තය පාරේ දේපල නො. 16 දරණ අක්කර 3 රු. 2 පර්ච් 0 හිසල ඇති "මවුන්ඩ්" නමැති බිම් කැමැල්ල, මෙම ඉඩමට මායිම්:—

- උතුරට: කැපු ඇල;
- නැගෙනහිරට: සිහා නිවාසය;
- දකුණට: දැමුපර්ච් පාර;
- බස්නාහිරට: රිච්මන්තය පාර.

නො. J/E/18/LP. 6307
මම 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.
L. D. 3930

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිණාකර තිබෙන බවත්, එය අණුවට ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙහිත් ප්‍රකාශ කරමි:—

මහල පළාතේ මහලපොල නගර සභාව තුළ පිහිටි පුත්තේ නමැති ඉඩමක් කොටසක් වූ (වර්ග මිටර 1713 පුත්තේ පාර) නොහොත් P. P. A 1,555 දරණ පලාපේ නො. 1 කේ පර්ච් 20.2 ක් ප්‍රමාණ වූ බිම් කැමැල්ල.

මම 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.
Q 3545

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාදැනීමේ අණුවට අදාළ කරන මැරී 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහිත් දැනුම් දී සිටිමි.

ලබාදැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ.රු.ප.
1	කක්සේරු නො. 134 කොටසක්, ස්වෛරී පාර	අවුරුදු 20 කොන්සාසන්, අවුරුදු 20 අන්දරගස් 5, අවුරුදු 5 අඹාස 2, අවුරුදු 2 කස්ලුකස් 8, කෙසෙල්ලු 19, ඉඳු 20 වැනි මැටි සෙසියන් කොටසක්, පාරක පස් කන්සියන්ස සහ කාරත්ත පාරක් ඇති ඉඩම	අයිතිකම්කරුන්ගේ නාම (කොළඹ නාගරික සභාව)	0 0 14.1

නො. ඉඩමේ නම	මිස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
2 කන්තේරු නො. 134න් කොටසක්, ජෛවික පාර	අවුරුදු 5 අම්පැරයක්, අවුරුදු 15 බෝගේ 2, අවුරුදු 10 අන්දරකකක්, කොළොල්පඳුරු 10, තහවුරු වෙලි මැටි ගොඩනැගිල්ලක් (දැස්සුණ නි.ගොස්), කපරුකල කනු 3 සහ අතු ගෙවිලි මැටි ගොස් සහ කරත්තපාරක් ඇති ඉඩම	ගයි ඇලන්වර් දසනාකක, ලොලු වි.ගොඩවෙල, මිස්ගම, ඇල්ලි කියෝම් ඉබ්නිසුන්දර, කවර් වැල්ල, ගාල්ල, වෙලි දසනාකක, ජෝන් උපකේර්වැනිවි දසනාකක, සුමි කවිත්ත, වැලිවෙරිප	0 0 25.4
3 එම	.. අවුරුදු 30 බසම්ගසක්, උර් ගෙවිලි කපරුකල වැසිපිටියක්, තහවුරු ගෙවිලි මුහුණ, කොළොල් පඳුරු 10 සහ සාක්ෂි පාරකින් කොටසක් ඇති කණකොළ මත්ත සහ එරමිරි කොටුම්	එම	.. 8 2 23.2
5 හරණේන ආචාර්ය, කන්තේරු නො. 771, බේරුගින්න පාර	පස් පුරවනලද කණකොළ මත්ත	.. ඩී. ඇස්. ජිනාපේස, නො. 4, ඉංග්‍රීසි පාර, කොළොල්පඳුරු 196	2 3 28.8
6 හරණේන ආචාර්ය, කන්තේරු නො. 765, කොටසක්, බේරුගින්න පාර	කණකොළ මත්ත (පාර)	.. ජී. බාර් කුමාර ආලසිංහම, ඉබ්. සර්වත්තකොඩි නෝනා, අ.ම. ඇස්. ඇ.ම. නෙයිනා මිස්ස කාර්, බම්බලිමි. ඇල්. ඇ.ම. ඉබ්. රත්න, සී. ඩී. කුමාර ආලසිංහම පෙරකපෙරු සහ නා. ගා. නො. 247, හලප්පිබෝව, කොළඹ	0 1 37.4
7 හරණේන ආචාර්ය, කන්තේරු නො. G 745/10.25 සහ කන්තේරු නො. Q 745 සහ 765න් කොටසක්, බේරුගින්න පාර	අවුරුදු 30 පොල්ගස් 3, අවුරුදු 8 පොල්ගස් 2, අවුරුදු 8 කොස්ගස් 5, කොළොල්පඳුරු 24, පස් පුරවනලද කණකොළ මත්ත සහ එරමිරි කොටුම්	කනපති වෙලිවි ගෙල්වනානන්, නො. 282, ගුරුකිනියන්, කොළඹ, 14	4 2 3.7
8 හරණේන ආචාර්ය, කන්තේරු නො. 755, බේරුගින්න පාර	ආනු පුරවනලද කණකොළ මත්ත	.. ඇබ්දුල් ඇ. ඩී. සිල්වා, නො. 238, ලොරිස් කොටුම්බල, ගුරුකිනියන්, කොළඹ 14	1 2 11.8
9 හරණේන නොගොඩ හරණේන ආචාර්ය, කන්තේරු නො. 75 කොටසක්, මාලිගාවක් සහ ජලය	අවුරුදු 4 පොල්පැරයක්, අවුරුදු 8 අම්ගසක්, අවුරුදු 20 පොල්ගසක්, අවුරුදු 40 බසම්ගස් 3, අවුරුදු 10 බෝගේ 2, කොළොල්පඳුරු 61, සහ අතු ගෙවිලි කපරුකල ගෙවිලි සහ ජිව ගාමද මැටි මුහුණ, අතු ගෙවිලි මැටි ගසක් සහ කාණුවක් ඇති කණකොළ මත්ත, එරමිරි කොටුම් සහ මතුර ඉඩම	ඩී. එම්. ඇම්. සුංචුරසිංහන්, 17 3 වන මාර්ග, මාලිගා මන්දිර මුහුණ මහාලයාන් හුමිගේ හාරකාරයා	17 0 18.9
10 බසම්ගසපුරන, කන්තේරු නො. 75/1, මාලිගාවක් සහ ජලය	අවුරුදු 3 පොල්පැර 1, කොළොල්පඳුරු 7, අතු ගෙවිලි මැටි මුහුණ 4, තහවුරු ගෙවිලි මැටි මුහුණ සහ ජිව ගාමද තහවුරු ගෙවිලි මුහුණ, කාණුවක් සහ කවුන් කාණුවක් සහ කොටසක් ඇති මතුර ඉඩම	ජී. ඩී. කාසිවෙලි, නො. 232, 4 වන මාර්ග මිස්ස, කොළඹ	8 1 22.3
12 හරණේන ආචාර්ය, කන්තේරු නො. 75 කොටසක්, මාලිගාවක් සහ ජලය	අතු ගෙවිලි මැටි ගෙවිලි පෙලියක්, අතු ගෙවිලි මැටි මුහුණක් සහ අතු ගෙවිලි මුහුණක් ඇති කණකොළ මත්ත, මතුර, මතුර මල සහ මිසිට	ඩී. එම්. ඇම්. සුංචුරසිංහන්, නො. 11 959, 3 වන මාර්ග, මාලිගා මන්දිර මුහුණ මහාලයාන් හුමිගේ හාරකාරයා	11 1 30.5
13 කන්තේරු නො. 75 කොටසක්, මාලිගාවක් සහ ජලය	අවුරුදු 10 පොල්පැර 10, අවුරුදු 15 පොල්පැර 15, අවුරුදු 4 කොස්පැර 4, අවුරුදු 15 අම්ගස් 5, අවුරුදු 10 අම්ගස් 10, අවුරුදු 15 බෝගස් 5, අවුරුදු 10 බෝගස් 10, අවුරුදු 4, අතු ගෙවිලි මැටි මිශ්‍රණයක්, අතු ගෙවිලි ගෙවිලි, අතු ගෙවිලි මැටි මිශ්‍රණයක්, කපරුකල ලී දැස්, කපරුකල අත්තිවාරම් 2 ඇති ඉඩම	සහාපති, ගසකරකාරයන් සහ හාණගාමිනි, කන්තේරු, මාලිගාවක් සහ ජලය, නො. 75, මාලිගාවක් සහ ජලය	0 1 0.3
14 හරණේන ආචාර්ය, කන්තේරු නො. 75, මාලිගාවක් සහ ජලය	අතුරක් ඇති මතුර ඉඩම	.. ඇබ්දුල් ලොක්මන් ජි. සුභානේ, නො. 140, ගුරුකිනියන්, කොළඹ, 14	3 3 1.8

ඉහත සඳහන් ඉඩම්වලට නිමිකම් අයිතිවාසිකම් කොට වෙනත් සම්බන්ධතාව නිසා සිටින සියලුදෙනාට කම් කරන් ගෝ ඔවුන්ගේ ලිඛිත ලිපිවලින් බලපලක් අවම වශයෙන් වසර 1950 සිට දෙසැම්බර් මස 21 වන දින පෙරවරු 10 මිලාවට වෙමි කම්වෙරිගේ මි. ගෙවිලිවල සුභානේ.

කමුදු මි 1950 සිට දෙසැම්බර් මස 14 වන දිනට මක්කෙන් ජ් ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එකී ඉඩම කොට තුන්වන වරක් ලබාගැනීමට හෝ එකී කාරුණික පිළිබඳ විස්තරයක් වන්දි දීමට හෝ ජ් මුදු 3 ගස් මැලුණු මි. ගෙවිලි (3 වන දෙනෙක් සම්බන්ධ) ලිඛිත ලිපිවලින් දැනුම් දිය යුතුයි.

මි 1950 සිට නො. මි. 15 වන දින 15 වන දින කොළඹ කම්වෙරිගේ දින. ඇස්. මානික්ක ඉබ්නිසුන්දර, බස්නාහිර පලාතේ අත්වැලි අයිතිකරු ජ් ජ් කමුදු.

1950 වන අවසන් 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි Q 3474

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අත්වැලි අදහස්කරන මි. මි 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ වෙසින් දැනුම් දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල නොගොස් තුන්වන වගන්තියේ විස්තර:—

නො. ඉඩමේ නම	මිස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1 පි. ආචාර්ය ආනන්ද ආචාර්ය ආචාර්ය	..	මි. මි. වැල්ලකොටු සුද්ධානන්ද හාරකාරයා: ඩී. සුභානේ වෙත්වැල්ලකොටු	0 0 21.5

කො. දුමටම හරි	මිණතර	ඉඩිකඩවලයන්තා	ප්‍රමාණය, අ. ර. ප.
2 වහල්පොහසුමුර .. සුමුර	.. මිනුමදානුවලය ඉපානිස් සිංහසන, එම සිංහසුරිස්, එම අරණන් සිංහසන, එම කන්දිරිස්, එම වෙහෙරිස්, එම පොහොරිස්, එම කපිලිතොටොම්, එම වංචුරිභංගොයා, එම සිරිසේන, රොහිඤ්ඤි කන්තිලාංග ලියන්තිනාම්, එම දළුතිස්, එම රොහිඤ්ඤි සිංහසන, එම පිලිවෙම්, එම කිරිපෝරිස්, එම පොහොරිස්, එම පෙරවෙහෙරිස්, එම, මංගුටි පොහොරිස්, එම, විශ්වවිජය පොහොරිස්, එම, වතුරො පොහොරිස්, මහත්තොගේ ඇලිස් රටපොරිස්, පහසිංහගේ එක්කොහොරිස්, ලියනගේ හේරන් පොරිස්, එම, රොහිස් අප්පු, එම සිංහසුරිස් සිංහසන, එම දුටුපොහොරිස්, එම දුටුපොහොරිස්, එම නන්දවෙහෙරිස්, කලුකපුගේ පේන් පොහොරිස්, ගදිගේ හෙරිපොහොරිස්, මෙතිමැල්පොහොරිස්	.. 0 0 15-5	
3 එර .. එර	.. එර	..	0 1 2-6

ඉහත පදනමේ දුමටමවලට හිමිකම් ඉඩිතිවංශිකම් හෝ එහෙත් හමුකම් හිමිකම් සිදු වූ දිනට නව නමක් ලබා ගැනීමට බලය ලබා දෙන ලදී. එය 1951 වසරේ ඔක්තෝබර් 4 වන දින පෙරවරු 11.30 වර්ෂයේදී මානවුලයේ සිදු විය.

නමුදු මෙහි 1950 වසරේ දෙසැම්බර් මස 18 වන දිනට මත්තෙන් ඒ දුමටම වෙහෙරියෙහි පවතින ඉඩිතිවංශිකම්වලට හිමිකම් ලබා ගැනීමට බලය ලබා දෙන ලදී. එය 1951 වසරේ ඔක්තෝබර් 4 වන දින පෙරවරු 11.30 වර්ෂයේදී මානවුලයේ සිදු විය.

මෙහි 1950 වසරේ දෙසැම්බර් මස 20 වන දින පෙරවරු 11.30 වර්ෂයේදී මානවුලයේ සිදු විය.

අ. ජ. මානික්ක ඉඩිතිවංශිකරී,
මිණතර පලාතේ ආණ්ඩු විධායක ජ්‍යෙෂ්ඨ නිලධාරී.

කො. දුමටම හරි	මිණතර	ඉඩිතිකම්වලයන්තා	ප්‍රමාණය, අ. ර. ප.
1 වහල්පොහසුමුර .. පහසිංහ	.. පහසිංහ, භේරණකොටු, පොහොරිස්, පොහොරිස්, පොහොරිස්	.. 0 0 10-3	

මෙහි 1950 වසරේ දෙසැම්බර් මස 20 වන දින පෙරවරු 11.30 වර්ෂයේදී මානවුලයේ සිදු විය.

ඉහත පදනමේ දුමටමවලට හිමිකම් ඉඩිතිවංශිකම් හෝ එහෙත් හමුකම් හිමිකම් සිදු වූ දිනට නව නමක් ලබා ගැනීමට බලය ලබා දෙන ලදී. එය 1951 වසරේ ඔක්තෝබර් 4 වන දින පෙරවරු 11.30 වර්ෂයේදී මානවුලයේ සිදු විය.

ඒ. ජ. මානික්ක ඉඩිතිවංශිකරී,
මිණතර පලාතේ ආණ්ඩු විධායක ජ්‍යෙෂ්ඨ නිලධාරී.

කො. දුමටම හරි	මිණතර	ඉඩිතිකම්වලයන්තා	ප්‍රමාණය, අ. ර. ප.
1 වහල්පොහසුමුර .. වහල්පොහසුමුර	.. වහල්පොහසුමුර	.. 0 0 31-75	

මෙහි 1950 වසරේ දෙසැම්බර් මස 20 වන දින පෙරවරු 11.30 වර්ෂයේදී මානවුලයේ සිදු විය.

ඉහත පදනමේ දුමටමවලට හිමිකම් ඉඩිතිවංශිකම් හෝ එහෙත් හමුකම් හිමිකම් සිදු වූ දිනට නව නමක් ලබා ගැනීමට බලය ලබා දෙන ලදී. එය 1951 වසරේ ඔක්තෝබර් 4 වන දින පෙරවරු 11.30 වර්ෂයේදී මානවුලයේ සිදු විය.

ඒ. ජ. මානික්ක ඉඩිතිවංශිකරී,
මිණතර පලාතේ ආණ්ඩු විධායක ජ්‍යෙෂ්ඨ නිලධාරී.

කො. දුමටම හරි	මිණතර	ඉඩිතිකම්වලයන්තා	ප්‍රමාණය, අ. ර. ප.
13 වහල්පොහසුමුර .. වහල්පොහසුමුර	.. වහල්පොහසුමුර	.. 0 2 10-9	

මෙහි 1950 වසරේ දෙසැම්බර් මස 20 වන දින පෙරවරු 11.30 වර්ෂයේදී මානවුලයේ සිදු විය.

ඒ. ජ. මානික්ක ඉඩිතිවංශිකරී,
මිණතර පලාතේ ආණ්ඩු විධායක ජ්‍යෙෂ්ඨ නිලධාරී.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැන්වීම ඉඩම් ලබාගැනීමට අදාළ වන ඉඩම් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැන්වීමේ දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් පොහොත් භුක්ති විංශයෝ විස්තර:—
ත්‍රිකුණමලේ දික්කොස් සහිත ඉඩම් පත්‍රයේ වල්ලියෙකු P.P.A 938 සීමාවේ පොළොව 1 දරණ අ. 1, රු. 3, ප. 18.6 විශාල වූ පරිමාණයක ඉඩම් මි. සිම:—

- ආකාරය: කේ. රත්නසිංහපති පිලිවෙලට අයිති පෙරියවල වූ සිංහන ඉඩම T. P. 1,05,699 සහ කේ. හියාගරන් විසින් T. P. 1,05,691 දරණ සීමාවෙන් අයිතිකම්කීරණ නව වලට පොළවත්;
- නැගෙනහිර: කේ. හියාගරන් විසින් T. P. 1,05,691 දරණ සීමාවෙන් අයිතිකම්කීරණ නව වලට පොළවත්;
- දකුණ: කේ. රත්නසිංහපති පිලිවෙලට අයිති පෙරියවල වූ සිංහන ඉඩම T. P. 1,05,699;
- බස්නාහිර: පවු පාර සහ කේ. රත්නසිංහපති පිලිවෙලට අයිති පෙරියවල වූ සිංහන ඉඩම T. P. 1,05,699.

ඉහත සඳහන් ඉඩම්වල කිසිදුම අයිතිවාසිකම හෝ අනෙකුත් සම්පත්කීරණ කිසිදු ආකාරයකට සාදාහැරීම සහ කසන් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවීමට බලාපොරොත්තුවන අයවලින් කෝ 1951 ජනවාරි මස 18 වන දින පෙරවර 10.30 වේලාවට ත්‍රිකුණමලේ කවිවේරියේදී මා සමුදාය ගිණුමක.

කෝ 1951 ජනවාරි මස 11 වන දිනට අත්හැරීමට අයිතිකම්කීරණ සම්පත් අයිතිවාසිකම්කීරණ සම්පත්, එකී ඉඩම් හෝ මුක්ති විශේෂයක් ලබාගැනීම සහ මත්තේ ඉල්ලීම් වැනි කරුණු පසිඳවීම සඳහා මත්තේ ඉල්ලීම් සහ ඉල්ලීම් සඳහා බලාපොරොත්තුවන අයවලින් කෝ 1951 ජනවාරි මස 18 වන දින පෙරවර 10.30 වේලාවට ත්‍රිකුණමලේ කවිවේරියේදී මා සමුදාය ගිණුමක.

මේ 1950 වූ ඉඩම් මධ්‍යම මස 21 වන දින
ත්‍රිකුණමලේ කවිවේරියේදීය. ඇත්. කපු. බණ්ඩාර, ත්‍රිකුණමලේ දික්කොස් සහිත ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශනකි

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශනකි

මේ පොහොත් ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු සියලුම කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිත වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය මගින් කිසිදු කෙරුම් ගතයුතුද) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කාර්යක්ෂමතාව සහ ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා විසින් පැවරීමේ සේනානායක නමැති මම මෙහි ප්‍රකාශකරමි.

මේ 1950 වූ සැප්තැම්බර් මස 25 වැනි දින
කොළඹදීය. බඩිලි සේනානායක, කාර්යක්ෂම සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය
මුල් පලයක් නොමැතිව P.P.A 1,521. ගම්—දිප්පිට

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීරණය	ප්‍රමාණය, අ. රු. ප.
I	අමුණපිහිල්ලේගම	.. ගම .. ඒ. ඇම්. අප්පුනාමි, දිප්පිට, අලවතුගොඩ	0 3 1
L. D.—B 49/50				LRO/APL 5077/LD4231 J/AL/557

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශනකි

මේ පොහොත් ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු සියලුම කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිත වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය මගින් කිසිදු කෙරුම් ගතයුතුද) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කාර්යක්ෂමතාව සහ ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා විසින් පැවරීමේ සේනානායක නමැති මම මෙහි ප්‍රකාශකරමි.

මේ 1950 වූ සැප්තැම්බර් මස 27 වැනි දින
කොළඹදීය. බඩිලි සේනානායක, කාර්යක්ෂම සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය
මුල් පලයක් නො. P. P. A 1,637. ගම්—මතුමල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීරණය	ප්‍රමාණය, අ. රු. ප.
1	උණුවෙල මාවත්ත	නොහොත් මත්ත පුමුක් සහ කොහෝ තිබේ බඩිලි. පි. ජනිස්, මතුමල	0 0 4
2	එම	.. මත්ත, පොල්, දෙල්, කොස් යනාදිය සහ කාර්යක්ෂමතාව නොමැතිව	0 1 33
L. D.—B 49/50				0 1 37 L. A. 7272

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශනකි

මේ පොහොත් ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු සියලුම කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිත වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය මගින් කිසිදු කෙරුම් ගතයුතුද) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කාර්යක්ෂමතාව සහ ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා විසින් පැවරීමේ සේනානායක නමැති මම මෙහි ප්‍රකාශකරමි.

මේ 1950 වූ ඔක්තෝබර් මස 18 වැනි දින
කොළඹදීය. බඩිලි සේනානායක, කාර්යක්ෂම සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය
අවශ්‍යතා මගින් පලයක් නොමැතිව 203, නො. 2 දරණ අයිතිකරු. ගම්—බිහාරපොල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීරණය	ප්‍රමාණය, අ. රු. ප.
64	ගලගිරියාව කුඹුර	.. කුඹුර .. නත්තම්මන්ගේ බිහාරපොල පදිංචි කැපුණු පාර මගින් එදිලිපත්තේ	0 1 3
65	එම	.. එම .. නත්තම්මන්ගේ බිහාරපොල පදිංචි කැපුණු පාර මගින් එදිලිපත්තේ	0 0 32
				0 1 35

(අ) කම්පුර එස්. පෙරේරා සහ සහකාරයන් විසින් 1951ක්වූ ජනවාරි මස 4 වැනි දින රජයට ප්‍රථම කේන්ද්‍රීය පිළිබඳ ගමාංග අයිතිවාසිකම්වල කිසිවක්, එක්දිගුලා සීමිත පිළිබඳ විස්තර, ඉල්ලන එක්දිගු ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් මැද පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා මවක ලියවිල්ලකින් දැනුවත් කිරීම යුතුය.

මේ 1950ක්වූ නොවැම්බර් මස 14 වැනි දින මහනුවර කම්පුර එස්. පෙරේරා.

වි. ඩී. එම්. ආණ්ඩුකර, මහනුවර දික්කරණයේ ආණ්ඩු මුද්‍රා ජ්‍යෙෂ්ඨ නිලධාරී.

ලපදේශනය

මුලික පලයට ගො. P. P. A 1,637. ග0—මතුරු

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	ලපදේශනය මහලයාගේ කුසානමුල්ලමත්ත	විස්තර, පුවක් සහ රකාංගය	බිබ්ලි. ඩී. ජයතිස්, පිටුමුල්ල, කවුගස්තොට ..	0 0 4
2	එම	මත්ත, රජාල්, රදල්, රකාස්, සනාදින සහ නාමකාලික රකාමනැහිල්ලක් නිම	එම ..	0 1 33
				0 1 37

L. D. 4232

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් පදනමේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි මහනුවර දික්කරණයේ ආණ්ඩු මුද්‍රා ජ්‍යෙෂ්ඨ නිලධාරී විසින් 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු පැන නැංවීමට කල්පයකි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවය සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කර ඇති ඉඩම් මහනුවර මස්දිල මාලුගැසීම සඳහා මා මවක අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගණන් ගත ඉඩම් පැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙකුටම—

(අ) මේ 1951ක්වූ ජනවාරි මස 9 වැනි දින රජයට 110 මහනුවර කම්පුර එස්. පෙරේරා මා ඉදිරිපත් කළ ලිපිකම් පෙති සිහි යුතුය. ගැනීමට ලියවිල්ලකින් මුලින් දැනුවත් කිරීමට අදහස් කරනු ලැබේ.

(ආ) කම්පුර එස්. පෙරේරා සහ සහකාරයන් විසින් 1951ක්වූ ජනවාරි මස 4 වැනි දින රජයට ප්‍රථම කේන්ද්‍රීය පිළිබඳ ගමාංග අයිතිවාසිකම්වල කිසිවක්, එක්දිගුලා සීමිත පිළිබඳ විස්තර, ඉල්ලන එක්දිගු ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් මැද පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා මවක ලියවිල්ලකින් දැනුවත් කිරීම යුතුය.

මේ 1950ක්වූ නොවැම්බර් මස 14 වැනි දින මහනුවර කම්පුර එස්. පෙරේරා.

වි. ඩී. එම්. ආණ්ඩුකර, මහනුවර දික්කරණයේ ආණ්ඩු මුද්‍රා ජ්‍යෙෂ්ඨ නිලධාරී.

ලපදේශනය

මුල් පලයට ගො. P. P. A 1,521. ග0—දිස්සිම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	අඹුගේ පිහිල්ලේගේගම	.. එක්	.. ඒ. ආර්. ඉප්පුගාමි, දිස්සිම, ඉලම්පොල 0 3 1

ටැන්ඩර්ස් නම් ඉල්ලුම්පත්‍ර පිළිබඳ දැන්වීමකි

කැපල්ල දික්කරණයේ මෙහි පහත සඳහන් ආණ්ඩුවේ ඉඩම් කොටස්වල අවුරුද්දක්කුල ටැන්ඩර්ස් ගැනීමේ බලය ඉල්ලා එමස්ට සඳහා ඉල්ලුම් පත්‍ර කැපල්ල දික්කරණයේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරීගේ විසින් භාරදෙනු ලැබේ. බද්දේහි මුල් කොටස මෙහි රටේ අක්කරයකට රුපියල් සිහසකි.

“Tender for the right to gem” “එකම මැණික් ගැනීමේ බලය ඉල්ලීමකරන ඉල්ලුම්පත” යන වචන ආදියට අදාළව එසේ මධ්‍යම ලියකරුද සිදුවන ඉල්ලුම්පත්‍ර මේ 1950ක්වූ දෙසැම්බර් මස ඉහතවැනි දින දී ලියවීමට අදාළව භාරදෙන විස්තර කඩ මිලට ගැනීම. ඉල්ලුම්පත්‍රකාරයන් ඉදිරිපත් කළ විස්තර මත. එසේ නොවන නිසි බලය ලක් ජ්‍යෙෂ්ඨ නිලධාරීගේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්ට මා මවක ලියවීමට අදාළව මෙහි විස්තර කඩ මිලට ගැනීමට අදාළව.

3. උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරීගේ විසින් භාරදෙන ලද ඉල්ලුම් පත්‍රකාරයන් විසින් ඉල්ලුම්පත්‍රවල සඳහන් මුද්‍රා සහිතව එක්දිගුලා සීමිත පිළිබඳ විස්තර, ඉල්ලන එක්දිගු ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් මැද පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා මවක ලියවීමට අදාළව.

4. ඉල්ලුම්කරුගේ දින සිට මාසයක් තුළදී ඉල්ලුම්පත්‍ර කාරයන් විසින් බදු ඉවත්කිරීමක් ලබාදෙන බවට කිසිවක් සහතිකයක් ලැබීමට අදාළව.

5. බද්ද මර්ග කාරයකු සිදුකරන බවට සහතිකයක් ලබාදීමට අදාළව සහතිකයක් සිදුකරන බවට ගණන් මැද පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා මවක ලියවීමට අදාළව.

6. මේ ඉල්ලුම්පත්‍රයේ කේන්ද්‍රීය පිළිබඳ විස්තර, ඉල්ලන එක්දිගු ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් මැද පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා මවක ලියවීමට අදාළව.

7. භාරගන්නා ලද ඉල්ලුම්පත්‍රකාරයන් විසින් බදු මුද්‍රා සහිතව ඉල්ලුම්කරුගේ ඉඩම්වල පහළ ගොඩනැගීමට අදාළව පහත සඳහන් කොටස්වල අවුරුද්දක්කුල ටැන්ඩර්ස් ගැනීමේ බලය ඉල්ලා එමස්ට සඳහා ඉල්ලුම් පත්‍ර කැපල්ල දික්කරණයේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරීගේ විසින් භාරදෙනු ලැබේ. බද්දේහි මුල් කොටස මෙහි රටේ අක්කරයකට රුපියල් සිහසකි. මැණි කොටස මුද්‍රා සහිතව එක්දිගුලා සීමිත පිළිබඳ විස්තර, ඉල්ලන එක්දිගු ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් මැද පිළිවෙලෙහි විස්තර සහ මේවා මා මවක ලියවීමට අදාළව.

8. ඉල්ලුම්කරුගේ විසින් ඉල්ලුම්කරුගේ ඉඩම්වල මැණි පවත්වා ගැනීම සහ මැණි ගවන්ගත කිරීමට අදාළව පහත සඳහන් කොටස්වල අවුරුද්දක්කුල ටැන්ඩර්ස් ගැනීමේ බලය ඉල්ලා එමස්ට සඳහා ඉල්ලුම් පත්‍ර කැපල්ල දික්කරණයේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරීගේ විසින් භාරදෙනු ලැබේ. බද්දේහි මුල් කොටස මෙහි රටේ අක්කරයකට රුපියල් සිහසකි.

9. මෙම ඉඩම් කොටස්වල බිම් ප්‍රමාණය පෙන්වීමට නිම කළ කේට්ටර්ස් මා මවක ලියවීමට අදාළව මෙහි විස්තර කඩ මිලට ගැනීමට අදාළව. මෙහි පහත සඳහන් බිම් ප්‍රමාණවලට මා මවක ලියවීමට අදාළව මැට්ට්ට්ට් කිලෝමීටර්, එම බිම්පහසු සහස්ර දහසකට මිලා මැණි කුනිකට බිම් ප්‍රමාණයේ ඉඩම්පත්‍ර කඩ මිලට ගැනීමට අදාළව මා මවක ලියවීමට අදාළව.

10. ටැන්ඩර්ස් කරුණු කැපල්ල දික්කරණයේ ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරීගේ විසින් ලබාදෙනු ලැබේ.

ඉඩම් කොටස්වල විස්තර:—
මට්ට්ට්ට් අඹුගම මාර්ගේ නල්ලේ ආණ්ඩුවේ දිස්සිම මහලයාගේ පාරේ ආණ්ඩුවේ පහළ දක්වන ගොම්මර (ඒ) (ඔ) සහ (ඔ) ආණ්ඩුවේ සිසාකරු ඉඩම් කොටස්:—

- ගොම්මර (ඒ) ආණ්ඩුවේ පහළ දක්වන ගොම්මර මා මවක ලියවීමට අදාළව: ජලිකරු මිලට ගැනීම;
- ආණ්ඩුවේ: ආණ්ඩුවේ මිලට ගැනීම;
- දකුණට: ආණ්ඩුවේ මිලට ගැනීම;
- විස්තාරය: සිසාකරු ගම.
- ගොම්මර (ඔ) ආණ්ඩුවේ පහළ දක්වන ගොම්මර මා මවක ලියවීමට අදාළව: ආණ්ඩුවේ නිම කළ දුම්මර පාර;
- ආණ්ඩුවේ: ආණ්ඩුවේ මිලට ගැනීම;
- දකුණට: අලියා මැණිමිලට ගැනීම;
- විස්තාරය: සිසාකරු ගම.
- ගොම්මර (ඔ) ආණ්ඩුවේ පහළ දක්වන ගොම්මර මා මවක ලියවීමට අදාළව: ආණ්ඩුවේ නිම කළ දුම්මර පාර;
- ආණ්ඩුවේ: ආණ්ඩුවේ මිලට ගැනීම;
- දකුණට: අලියා මැණිමිලට ගැනීම;
- විස්තාරය: සිසාකරු ගම.

වි. ඩී. දයාරත්න, ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරී.

මේ 1950ක්වූ නොවැම්බර් මස 13 වැනි දින කැපල්ල කම්පුර එස්. පෙරේරා.

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (நவம்பர்) காததிகைமீ 6 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் Q. 3,705
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/R/587.

காணியின் விபரம்

மேல் மாகாணம், கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகரசபை எல்லைக்குள், கொள்குப்பிட்டியில், காலி ரோட்டில் வரிமதிப்பு இலக்கம் 544 ஐ உடைய "மமரால் மஹால்" எனலும் பெயரையுடைய காணியும் அதற்குள் அடங்கிய சகல் கட்டிடங்களும் எல்லைகளை பின்வருமாறு. —

வடக்கு—மெயின்லண்ட் எனலும் பெயரையுடைய காணி.

கிழக்கு—காலி ரோட்டு.

தெற்கு—பிறக்கிராமியா பெரெரா எனலும் ஒரு ஒருவருக்குச் சொந்தமான காணி.

மேற்கு—புகையிரதப் பாதைக் காணி.

1 ஏ. 1 றா 38 ஈ விசாலமுள்ள இக்காணியும் இதில் அடங்கிய சகல் கட்டிடங்களும், 1950 ம் ஆண்டின் காணி எடுத்தற் சட்டத்தின் 9 வது சட்டத்தின் 37 வது பிரிவின்படி 1950 ம் ஆண்டு ஒகரோபா மாதம் 20 ந் திகதி, சகல் தடைகளையும் நீக்கப்பட்டு மாட்சிமை தங்கிய மன்னர் பிரானுக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதை 1950 ம் ஆண்டின் 11 வது சட்டத்தின் 36 வது பிரிவின (d) பகுதியைக் குறிக்கும் நுச்சட்டப்படி 1950 ம் ஆண்டு (ஒகரோபா) ஐப்பசி மாதம் 20 ந் திகதி, அரசாட்சியார் "சென்ற" பத்திரிகை இலக்கம் 10,166 ல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1950 ம் ஆண்டு (ஒகரோபா) ஐப்பசிமீ 30 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம்
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/E/18.

காணியின் விபரம்.

காலி முனிசிப்பல் எல்லைக்குள் இருக்கும் நிசமண்ட ஹில் ரோட்டில் அலைமென்ற நம்பா 16 கொண்ட "ந் மவுண்ட்" எனலும் காணி இதன் விசாலம் கிட்டத்தட்ட 3 ஏ. 2 றா 0 ப. உள்ளது இதன் எல்லைகள் —

வடக்கு—வாயக்கால் (கப்பு எல்)

கிழக்கு—மடக்காணி.

தெற்கு—ரெம்பினஸ் ரோட்டு

மேற்கு—நிசமண்ட ஹில் ரோட்டு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1950 ம் ஆண்டு (ஒகரோபா) ஐப்பசிமீ 23 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் L D, 4,000.
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/TW/126

காணியின் விபரம்

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக்ட், உட்பலாதத் கண்டுகார இயல் கோரலை, கம்பளை நகர சங்கத்திற்குட்பட்ட, மாரயில் 26.6 பாசல் உள்ள புஜாகொட எனலும் காணி இதன் விபரம் பின்வருவனவை:—

ஆரம்பப்படும் இல. A. 1,576 துண்டு 1.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 20 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் L D 4,014.
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/TW/264

காணியின் விபரம்

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக்ட், ஹிலிபத்த டோலப்பில்லா எனலும் கிராமத்தில் பிரதமப்படும் இல. A. 1,563, துண்டு இல. 1—கொடலேறன் தோட்டத்தின் பகுதியும், அங்கமபுற உட்கம் கிராமத்தில், பிரதமப்படும் இல. A. 1,562, துண்டு இல. 1, நோவா செம்பிலா எனலும் தோட்டத்தின் பகுதியும் ஆனவை.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெல்லர் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1950 ம (நடு) (ஒக்டோபர்) ஐப்பசிமீ 19 ந் உ.

டபிள் ஷேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் : L D. 4,176.
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/ஐ/6

காணியின விபரம்

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக்ட், பாதத ஹேவாஹெட்ட பகுதியில் தென்னகும்புரையில் உள்ள சராசரி 4 ஏக்கர் உள்ள கண்டி-குருத்தெனிய ரோட்டருகாமையில் இருக்கும் தென்னகும்புரவத்தை எனும் காணி. இதன் எல்லைகள் பின்வருவனவை :—

வடக்கு—கண்டி குருத்தெனியா ரோட்.
கிழக்கு—கண்டி குருத்தெனியா ரோட்.
தெற்கு—நெல்லயல்.
மேற்கு—வெத்தசிங்க அவருக்குரிய காணி.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெல்லர் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1950 ம (நடு) (நொவெம்பர்) காத்திகைமீ 20 ந் உ.

டபிள் ஷேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் : L. D 4,177
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/TW/11.

காணியின விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக்ட், உட்புலத்தம், அம்பகமுல கோரலையில், டல்அவுலி-மலகெலியா ரோட்டில் உட்புல, லகசபான தோட்டத்தை சாந்த 1 ஏக்கர் உள்ள காணி. இதன் எல்லைகள் பின்வருவனவை :—

வடக்கு—டெல்லஹவுலி எனும் இடத்திலுள்ள மோட்டா வண்டிகள் திருத்தும் ஸ்தலம்
கிழக்கு—லகசபான தோட்டத்தை சாந்த வெண்ணிலம்.
தெற்கு—லகசபான தோட்டம்.
மேற்கு—சிடக்கன்குல.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெல்லர் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1950 ம (நடு) (ஒக்டோபர்) ஐப்பசிமீ 18 ந் உ.

டபிள் ஷேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் L D 3;946.
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/TW/123.

காணியின விபரம்

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக்ட், கங்க இஹல கோரலை, உட்புலத்தை யில் இருக்கும், மியனகொல்ல கிராமத்திற்குட்பட்ட கலமுதுள குறாப (பாகம்) எனும் 24 7 பாசல உள்ள காணி. காணியின விபரம் பின்வருவனவை :—

ஆரம்பப்படும் இல A 1,569 துண்டு 1.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெல்லர் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம (நடு) (நவம்பர்) காத்திகைமீ 18 ந் உ.

டபிள் ஷேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் L D, 3,966,
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/ஐ/269

காணியின விபரம்

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக்ட், ஆரிஸ்ட்டுவ பல்லேகம்பா கோரலையில், கலயினன கிராமத்திலுள்ள 2 றா. 24.8 ப. உள்ள கோவில்முதுள எனும் காணி இதன் விபரம் பின்வருவனவை :—

ஆரம்பப்படும் இல A. 1,547 துண்டு 1

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெல்லர் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம (நடு) (ஒக்டோபர்) ஐப்பசிமீ 30 ந் உ.

டபிள் ஷேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் : L.D 3,930
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/TW/276

காணியின விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக்ட், உடுநுவர யட்டிநுவர, கந்துலாத்த கோரலையில், வட்டத்தெனிய கிராமத்திற்குட்பட்ட 20.2 பாசல உள்ள பிலக்டத்தெனியவத்தை எனும் காணி. இதன் விபரங்கள் பின்வருவனவை :—

ஆரம்பப்படும் இல. A 1,555. துண்டு 1.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை ஆட்சி உரிமையை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நா நா (நெ.சா.அ) அறிவிக்கின்றோம்.

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணடு.	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாக்கிய பெயர்	விசாலம். வ. மூ. ப.
1	ஸ்டேஸ் தெருவில் அசெஸ்மெனற இலக்கம் 134 உள்ள காணியில் ஒரு பகுதி	தோட்டத்தில் 20 வருஷஞ்சென்ற ஒரு கொள மரமும், 20 வருஷஞ்சென்ற 5 அந்தாற மரமும், 5 வருஷஞ்சென்ற 2 மாமரங்களும், ஒரு வருஷஞ்சென்ற 8 பப்பா மரங்களும், 19 வாழைச் செடிகளும், ஜலை மண் வீட்டின் பகுதிகளும், தெருவின் மண் கரையும், வண்டிப் பாதையும் உள்ளன	கொழும்பு நகரசபை	0 0 14.1
2	ஷே	தோட்டத்தில் 5 வருஷஞ்சென்ற ஒரு மாமரமும், 15 வருஷஞ்சென்ற 2 அரசு மரங்களும், 10 வருஷஞ்சென்ற ஒரு அந்தாற மரமும், 10 வாழைச் செடிகளும், சிங்க மண் கட்டிடமும் (பூசை அறை) கற தூண்களும், ஜலை மண் வீட்டின் பகுதிகளும், வண்டிப் பாதையும் உள்ளன	கல் அலாசாட்ச நாயக்க, லொலுவகொட்டை தோட்டம், மீரிகாம, எல்சி நியோமி அபெய சுந்தர, கல்லுவல்ல, காலி, ஜலறறே டசநாயக்க, ஜோனா றனமோறே தெனறே டசநாயக்கா, புவாகவறற தோட்டம், வெலிவோரியா	0 0 25.4
3	ஷே	புல்வயலும், தாவரத் தோட்டமும், 30 வருஷஞ்சென்ற ஒரு பகமி மரமும், மலச்சமை கழிக்கும் இடமும், ஒரு சிங்க கொட்டிலும், 10 வாழைச் செடிகளும், வண்டிப் பாதையின் ஒரு பகுதியும் உள்ளன	ஷே	8 2 23.2
5	நறனகெனுகுமபுற, பேஸ் லையின் தெருவில் அசெஸ்மெனற இலக்கம் 771 உள்ள காணி	புல்வயலில் கொட்டு மண் உள்ளது	மீ எஸ். ஜினசேனா, 4, ஹுணூப்பிறறியா தெரு, கொம்பனித்தெரு, தபால் பெட்டி இலக்கம் 196	2 3 28.8
6	நறனகெனுகுமபுற, பேஸ் லையின் தெருவில் அசெஸ்மெனற இலக்கம் 765 உள்ளது	புல்வயல் (வழி உரிமை)	ஜி. பார குமாரகுலசிங்கம், மிசஸ் ஜி. சமறககொடி, எம் எச் எம் நயின மறிககார, டவுளயு எஸ். எம் அபெய ரதன, மேல்பராதது கி. பி குமாரகுலசிங்கம், புறகடா, 247, ஹலஸ்டோவ, கொழும்பு கணபதிச் செட்டி செல்வநாதன், 282, கிருண்ட பால் தெரு, கொழும்பு	0 1 37.4
7	நறனகெனுகுமபுற, பேஸ் லையின் தெருவில் அசெஸ்மெனற இலக்கங்கள் G 745/10, 25,, உள்ள காணியும், G 745, 765 உள்ள காணியில் பகுதிகளும்	புல்வயலும், தாவரத் தோட்டமும், 30 வருஷஞ்சென்ற 3 தெனனையும், 8 வருஷஞ்சென்ற 2 தெனனையும், 8 வருஷஞ்சென்ற 5 பலாவும, 24 வாழைச் செடியும், கொட்டு மண்ணும் உள்ளன	எடவட எம். டி சில்வா, 238, லேயாடல பிறேட்டவே, கிருண்டபால், கொழும்பு	1 2 11.8
8	நறனகெனுகுமபுற, பேஸ் லையின் தெருவில் அசெஸ்மெனற இலக்கம் 755 உள்ள காணி	புல்வயலில் குப்பை போட்டு நிரப்பப்பட்டது	எ. எச். எம். சலைமான், 989, 3 ம பிரிவு, மருதானை, மாலிகாவத்த முஸ்லீம் சவககாலையின் பொறுப்பாளி	17 0 18.9
9	நறனகெனுகுமபுற, மாலிகாவற ஒழுங்கையில் அசெஸ்மெனற இலக்கம் 75 உள்ள காணியில் ஒரு பகுதி	புல்வயல், தாவரங்களும், சேறறு நிலமும், 4 வருஷஞ்சென்ற ஒரு தெனனையும், 8 வருஷஞ்சென்ற ஒரு மாமரமும், ஒரு வருஷஞ்சென்ற 3 பப்பா மரங்களும், 20 வருஷஞ்சென்ற ஒரு தல மரமும், 40 வருஷஞ்சென்ற 3 பகமி மரமும், 10 வருஷஞ்சென்ற 2 அரசு மரங்களும், 61 வாழைச் செடிகளும், ஒரு சிங்க கல் வீடும், ஒரு சிங்க மண் கட்டிடமும், ஒரு ஜலை மண் வீடும், மண் வாயக்காலின் ஒரு பகுதி	எ. பி. காசிசெட்டி, 232, 4 ம குறுக்குத் தெரு, கொழும்பு	8 1 22.3
10	பகமிகாகபுற, மாலிகாவற ஒழுங்கையில் அசெஸ்மெனற இலக்கம் 75/1 உள்ள காணி	சேறறு நிலத்தில் 3 வருஷஞ்சென்ற ஒரு தெனனையும், 7 வாழைச் செடிகளும், 4 ஜலை மண் குடிசையும், ஒரு சிங்க மண் குடிசையும் இத்துடன் ஒரு சிங்க மரக் கட்டிடமும் மண் வாயக்காலும், இன்னொரு மண் வாயக்காலின் ஒரு பகுதியும் உள்ளன	ஜி. எச். எம் சலைமான், 989, 3 ம பிரிவு, மருதானை, மாலிகாவத்த முஸ்லீம் சவககாலையின் பொறுப்பாளி	11 1 30.5
12	நறனகெனுகுமபுற, மாலிகாவற ஒழுங்கையில் அசெஸ்மெனற இலக்கம் 75 உள்ளது	புல்வயலும், சேறறு நிலமும், நீர் குழியும், ஜலிறறவும், ஜலை மண் வீடுகளும், ஜலைக் கொட்டிலும் உள்ளன	கெறறறும் - வார்த்து தாயக்கப்பால் அக கிராசனரும், காரியதரிசியும், பொக்கிஷாதிபதியும், 75, மாலிகாவற தெரு	0 1 0 3
13	கெறறறும், மாலிகாவத்த தெருவில் அசெஸ்மெனற இலக்கம் 75 உள்ள காணியில் ஒரு பகுதி	தோட்டத்தில் ஒரு வருஷஞ்சென்ற 10 தெனன்களும், 10 வருஷஞ்சென்ற ஒரு கழுகும், ஒரு வருஷஞ்சென்ற 15 கழுகும், ஒரு வருஷஞ்சென்ற 4 பலாவும, 15 வருஷஞ்சென்ற ஒரு அரசு மரமும், ஒரு வருஷஞ்சென்ற 10 மாமரங்களும், ஒரு வருஷஞ்சென்ற ஒரு எலும்பிசையையும், 4 கரும்புச் செடிகளும், 15 வாழைச் செடிகளும், ஒரு ஜலை மண் பூசை அறையும், ஒரு ஜலை மண் வீடும், மலச்சமை கழிக்கும் இடமும், கற்கிணறும், கட்டிடங்கள்க்கு 2 கல் அததிவாரங்களும் உள்ளன	அடாமஜீ இகமனஜீ அன சனஸ், 3 3 1 8 140, கிருண்டபால் தெரு, கொழும்பு	3 3 1 8
14	நறனகெனுகுமபுற, மாலிகாவற ஒழுங்கையில் அசெஸ்மெனற இலக்கம் 75 உள்ள காணியில் ஒரு பகுதி	சேறறு நிலத்தில் ஒரு வாயக்கால் உண்டு		

மேற்குறித்த காணிகளுக்கு ஆட்சி உரிமை எடுத்தற்கொள்ளப்படவிருக்கும் காணிகளுக்கு உரித்துப்பெசுகின்றகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட காணிகாரமூலமாக 1950 ம ஸூ (டிசெம்பர்) மாகழி மாதம் 21 ந தேதி முற்பகல் 10 மணிக்கு இந்தக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை ஆட்சி உரிமையை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட விபரங்களையும் 1950 ம ஸூ (டிசெம்பர்) மாகழி மாதம் 14 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்புக் கச்சேரி,

1950 ம ஸூ (நவம்பர்) கார்த்திகைமீ 15 ந உ.

நா மாணிக்க இடைக்காடா, மேல் மாகாண உப அரசாட்சி ச்சனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான வேலையுடைய காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இக்கால அறிவிக்கிறேன். எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் அல்லது ஆட்சி உரிமையின் விபரம் :—

பிரதமப்படம் இல. A 2,730 கிராமம்—வெளிவெலகொல

ஆண்டு காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.	
1	பின்குமபுற அல்லது நெல்லயல் ஹெல்பொற்றகுமபுற	வெளிவெலகொல சுதாசனராமயின பராமியப்பாளா டி. சுபுதி தேரோ	0 0 21 5	
2	ஹெல்பொற்றகுமபுற ஷெ	வெளிவெலகொல விசுசிரம ஆசிரிகே எசானில சிங்கோ, மேற்படி சிடோ 0 0 15-5 நில, மேற்படி ஆரன், மேற்படி செடிநில, மேற்படி வெகிறில, மேற்படி செனெறில, மேற்படி காலினூறாமி, மேற்படி சானோ சிங்கோ, மேற்படி சிறிசேன, கொடிப்புலித்தநதிரிலாகே வியனசிறாமி, கொடிப்புலி தேவித சிங்கோ, மேற்படி கொவில சிங்கோ, மேற்படி அபறஹாம, மேற்படி விலையம், மேற்படி கிரிநெலில, கொடிப்புலி தநதிராலாகே சயிடஹாமி, மேற்படி பிரேமசநர ஜயக்கொடி, மேற்படி மாகற ஜயக்கொடி, மேற்படி ரியூடா ஜயக்கொடி, மேற்படி சந்திரலதா ஜயக்கொடி, ஒமறறுகே அலில பெறெறு, ஜயசங்காகே எனகோ நோன, வியனகே ஹெறல் பெறெறு, வியனகே ஹெறல அப்பு, மேற்படி சியடொறில சிங்கோ, மேற்படி புஞ்சி நோன, மேற்படி அலில நோன, மேற்படி நநதாவதி, கலுக்கபுகே ஜேன நோன, கமாகே சபோஹாமி	0 1 2-6	
3	ஷெ நெல்லயல்	மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 4 ந் தேதி காலை 10.30 மணிக்கு இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1950 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழி மாதம் 18 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன		
கொழுமபுடி கச்சேரி, 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 20 ந் உ.		என். மாணிக்க இடைக்காடர், கூட்டு மாகாண அரசாட்சி ஏசனேடு.		

சிறிபாதலதான ஞாபகாராத், விலலுக் கடலுது எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல A 1,654 குறிச்சி—மல்கேலிய (பகுதி).

ஆண்டு காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
1	டலஹலவி தோட்டம்	ஞாபகாராத் விலலு உளள புல காணி டகடா. ஆா. எப. அலெல, பாணல பிளேல, கொழுமபு, ஏஜனடுகன — 0 0 10-3 மெலெல, லீலில பிறவுண அனாடு கமபெனி லிமிட்டட், கொழுமபு	
எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசிடத்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.			
மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியக்காரராமுலமாய் 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 8 ந் தேதியிலென்று பிறபகல் 2 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த் தாம சாதிக்மும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.			
கணடிக் கச்சேரி, 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 16 ந் உ.		வி ஜே. ஏ. ச. குணசேகர, உதவி அரசாட்சி ஏசனேடு	

ருகல் பொலில ஸ்டேஷன் எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல A 1,481 குறிச்சி—ருகல்

ஆண்டு காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
1	பொலியியகாவெவத்த மரக்கறித் தோட்டம்	கொழுமபு புறக்கோட்டையில் 4 ம குறுக்குத் தெருவில் 232 ம், 234 ம் இலக்கத்து ஏ. எம். ஆா. சி. காசிசெடிடி	0 0 31-75
எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம் அதிகாரம்) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசிடத்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.			
மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியக்காரராமுலமாய் 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 13 ந் தேதியிலென்று காலை 10 மணிக்கு நுவரெலியா கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த் தாம சாதிக்மும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.			
நுவரெலியா கச்சேரி, 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 18 ந் உ.		ரா ஜி. குணவாத்தன, உதவி அரசாட்சி ஏசனேடு	

H/சபுதநதிரிகநத பாடசாலை எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

உபு நிரா. 1 தொடகம் இறுதி நிரா. 51 வரை கிராமம்—சபுதநதிரிகநத

ஆண்டு காணியின் பெயர்.	விபரம்.	உருத்தாளிகளின் பெயர்.	விசாலம்.	
13	உடகாவத்தகல்வெத்துமபு	காணியில் உள்ள பொருட்கள் :—5 பலா மரங்கள் 40-50 வருஷம், ஒரு மாமரம் 15 வருஷம், 2 தோடை 6 வருஷம், 5 புளியமரங்கள் 5 வருஷம், 200 கழுக மரங்கள் 15 வருஷம், ஒரு வேயப்பெற்ற மண்ணுலான பாடசாலை, ஒரு வேயப்பெற்ற மண்ணுலான குசினி, ஒரு வேயப்பெற்ற மண்ணுலான கற்குச்சு	(1) மடுகநதகே அப்பு, (2) கெரியபே சமரசேகரகே எடலின, (3) பதிரானகமகே லயல அப்பு, (4) ஹெறறி ஆரசாசிகே பனுவில, (5) பத்திரன கமகே யநதிரியால, (யாபேரும சபுதநதிரிகநத கிராம வாசிகள்), சபுதநதிரிகநத கிராம வாசிகளாலும், அயல் கிராமத்திலுள்ளவர்களாலும் கட்டப்பட்ட கட்டிடம் எடுத்துக்கொள்ளப்படும்	0 2 10-9
1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 18 ந் உ.		என். மாணிக்க இடைக்காடர், கூட்டு மாகாண அரசாட்சி ஏசனேடு		

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமடிக் காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின எற்பாடுகளின் பிரகாரம் கௌரவ விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதற்கு அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம் பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகாண்கொண்டு பிரதித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய் 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 24 ந தேதியிலன்று முற்பகல் 9 30 மணிக் கு வல்லமுலலை நெல்லு ஹவுசில எனமுன்பாக வெளிப்படுத்த தததமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைகளுக்காய்த தம் சாகிக்கும் உரித்துகளின் தொகையையும் விராங்கனையும் சொல்லுமபடி இத்தனல் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,
1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 18 ந உ.

எ. பி. எல். என். புளீனாநாயகம்,
உதவி அரசாட்சி ஏசனரு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை ஆட்சி உரிமையை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் அல்லது ஆட்சி உரிமையின் விபரம் —

திரிகோணமலைக்கே சோந்த கடற்குட்பற்றிலிருக்கும் சல்லிக் கிராமத்திலுள்ள பெரிய வளவென்றழைக்கப்படும் ஒரு துணுத்தரை அதன் விசாலம் 1 ஏ. 3 று 18 6 ப P P A. 938 எனும் பிரதமபட்டதில் விபரிக்கப்பட்டிருக்கும் 1 ம் துணடு. அதன் எல்லைகளாவன :—

வடக்கு—T. P. 105699 ம் இலக்க உறுதியில் கே. இரத்தினசபாபதியால் உருத்துச்சொல்லப்பட்ட பெரிய வளவுத் தோட்டமும், கே. தியாக ராசாவால் T. P. 105691 ம் இலக்க உறுதியில் உருத்துச்சொல்லப்பட்ட தோட்டம்

கிழக்கு—T. P. 105691 ம் இலக்க உறுதியில் கே. தியாகராசாவால் உருத்துச்சொல்லப்பட்ட நடுவளவென்றழைக்கப்படும் தென்னந் தோட்டம்

தெற்கு—T. P. 105699 ம் இலக்க உறுதியில் கே. இரத்தினசபாபதியால் உருத்துச் சொல்லப்பட்ட பெரியவளவென்னுந் தோட்டம்.

மேற்கு—ஒழுங்கையும் T. P. 105699 ம் இலக்க உறுதியில் கே. இரத்தினசபாபதியால் உருத்துச் சொல்லப்பட்ட பெரியவளவென்னுந் தென்னந் தோட்டம்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 18 ந தேதி காலே 10.30 மணிக் கு திரிகோணமலைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை ஆட்சி உரிமையை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 11 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

திரிகோணமலைக் கச்சேரி,
1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 21 ந உ.

என். கியூ. டயல,
முல்திரிக் உதவி அரசாட்சி ஏசனரு.

காணி மீட்டற் சட்டம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

L. A. 7272

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இத்த அடவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, ட்லி ஷெல்லரன் சேனாயக்க ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சோத்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 18 ந உ.

ட்லி சேனநாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அடவணை.

துணடு	காணியின் பெயர்	காணி விபரம்.	அடவணை.	விசாலம்.
64	கல்லிடியாவருமபுற நெல்வயல்	203 ம் பிரதமபட்டதற்கு 2 ம் இணைப்படும். கிராமம்—பிறைப்பொல.	கிராமம்—பிறைப்பொல.	விசாலம்.
			உரிமை கேட்பவா பெயர்.	எ. று. ப.
65	ஷெ	ஷெ	நக்கவத்த, பிறைப்பொலயிலிருக்கும் குறுப்பு ஆரச்சிகே எமலின் நோனுவக் கும, பள்ளகா முதியானசலாகே டிங்கிரிபண்டாவுக்கும் உரிமை.	0 1 3
			நக்கவத்த பிறைப்பொலயிலிருக்கும் குறுப்பு ஆரச்சிகே எமலின் நோனுவக்கு உரிமை	0 0 32
			மொத்தம்	0 1 35

L R O/A P.L/5077/J/A.L/557

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இத்த அடவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, ட்லி ஷெல்லரன் சேனாயக்க ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சோத்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 27 ந உ.

ட்லி சேனநாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அடவணை

துணடு.	காணியின் பெயர்	காணி விபரம்.	அடவணை	விசாலம்
1	உன்பனரேகாவவத்த அல்லது பாக்கு, கொக்கோ மசங்கல் உள்ள தோட்டம்	ஆரம்பப்பட இலக்கம் A. 1,637 கிராமம்—வட்டவெல்	கிராமம்—வட்டவெல்	விசாலம்
			உரிமை கேட்பவா பெயர்.	எ. று. ப.
2	றுக்காமுலவத்த	தெனணை, பலா, ஈரலா, மா, பாக்கு மரங்களும, ஒரு கட்டிட மும் உள்ள தோட்டம்	டபலியு பி ஜேனில, கட்டுகல்தொட்டை	0 0 4
				0 1 33
			மொத்தம்	0 1 37

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இத்த அடவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, ட்லி ஷெல்லரன் சேனாயக்க ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சோத்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 25 ந உ.

ட்லி சேனநாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,521 கிராமம்—திப்பிடடிய

துண்டு காணியின பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர பெயர்	விசாலம்.
1 அமுனடீலன	தேயிலை	ஏ. எம். அப்புறாமி, திப்பிடடிய	ஏ. ஸ்ர. ப. 0 3 1

L D 4233/L.R.O./A.P.L. 1812/J/AL. 544

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 ம் பிரிவினப்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொய்ஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டீலி ஷெலரன் சேனாய்க்க ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவின திருத்தம் அச்சட்டத்தின் 62 ம் பிரிவின சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை என்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் (நடு) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 22 ந உ.

டீலி சேனாய்க்க,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

அனுபந்தம் 2. கிராமப்படம் 182. கிராமம்—நன்கோழவ.

துண்டு. காணியின பெயர்.	காணி விபரம்	உரிமை கேட்பவர பெயர்.	விசாலம்.
238 டெல்காழவ என் அல்லது தேயிலை, ரப்பா, பலா, கிதாளை மரங்கள உள தோட்டம்	எ எஸ் வெல்லசாமி, நன்கோழவ, அத்	0 1 38	
240 பின்னலடெனியவத்த	தேயிலை, தெனனை, பாகு, பலா, மரங்களும், ஒரு ஒலை போட்ட மண வீடும உள தோட்டம்	ஷை	0 3 19

மொத்தம் 1 1 17

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி அறிவித்தல்.

L D. 4231

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தினப்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர மூலமாக 1951 ம் (நடு) (ஜனவரி) தை மாதம் 9 ந திகதி, காலை 10 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணிகளில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1951 ம் (நடு) (ஜனவரி) தை மாதம் 4 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி டில்திற்கு உதவி எனுந் விகடா ஜோஸெப் குணசேகர ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டி,
1950 ம் (நடு) (நவம்பர்) கார்த்திகைமீ 14 ந உ.

வி. ஜே. எச். குணசேகர,
கண்டி டில்திற்கு உதவி எனுந்.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A. 1,637. கிராமம்—வட்டவெல்.

துண்டு காணியின பெயர்.	காணி விபரம்	உரிமை கேட்பவர பெயர்.	விசாலம்.
1 உண்பனரகாவவத்த அல்லது பாக்கு, கொக்கோ மரங்கள் உள தோட்டம்	டபலியு. பி. ஜேனிஸ், கட்டுகல்தொட்டை	0 0 4	
2 ஷை	தெனனை, பலா, ராப்பலா, மா, பாகு மரங்களும், ஒரு கட்டிட மும் உள தோட்டம்	ஷை	0 1 33

மொத்தம் 0 1 37

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி அறிவித்தல்.

L.D. 4232

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தினப்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர மூலமாக 1951 ம் (நடு) (ஜனவரி) தை மாதம் 9 ந திகதி, காலை 11 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணிகளில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1951 ம் (நடு) (ஜனவரி) தை மாதம் 4 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி டில்திற்கு உதவி எனுந் விகடா ஜோஸெப் குணசேகர ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டி,
1950 ம் (நடு) (நவம்பர்) கார்த்திகைமீ 14 ந உ.

வி. ஜே. எச். குணசேகர,
கண்டி டில்திற்கு உதவி எனுந்.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A. 1,521. கிராமம்—திப்பிடடிய.

துண்டு. காணியின பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர பெயர்.	விசாலம்.
1 அமுனடீலன	தேயிலை	ஏ. எம். அப்புறாமி, திப்பிடடிய, அலவத்துக்கொடை	ஏ. ஸ்ர. ப. 0 3 1

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி அறிவித்தல்.

L D 4233

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தினப்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 9 ந் திகதி, பிற்பகல் 2 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணிகளில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 4 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக்டு உதவி எஜனாற விசுடா ஜோஸெப குணசேகர ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

1950 ம் ஆண்டு (நவம்பர்) காததிகைமீ 14 ந் உ

வி. ஜே. எச். குணசேகர,
கண்டி டிஸ்திரிக்டு உதவி எஜனாற

அட்டவணை.

அனுபந்தம் 2 கிராமப்படம் 182. கிராமம்—றனகோமுவ.

துண்டு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.
238	டெலகாமுல என அல்லது தேயிலை, ரப்பா, பலா, கிததுள் மரங்கள் உளள தோட்டம் ஈ. எஸ். வெல்லசாமி, றனகோமுவ, அத டெலகாமுலவத்த		தாலியட்ட, கலகெர	0 1 38
240	பின்னலடெலியவத்த	தேயிலை, தெனனை, பாக்கு, பலா, மரங்களும், ஒரு ஓலை போட்ட மண வீடும உளள தோட்டம்	ஷெ	0 3 19
				மொத்தம் 1 1 17

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிகப்பட்ட காணியை, 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்,

(3) அததகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1950 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாழி மாதம் 18 ந் திகதி, காலை 10 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாழி மாதம் 9 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு உதவி எஜனாற திரு குமாரசாமி பாலசிங்கம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

களுத்துறை கச்சேரி,

1950 ம் ஆண்டு (நவம்பர்) காததிகைமீ 15 ந் உ

சி. பாலசிங்கம்,
டிஸ்திரிக்டு உதவி எஜனாற, களுத்துறை

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,770. கிராமம்—வெலிகமபிட்டியா.

துண்டு	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்	விசாலம்
1	பெனாடியாகலாகெரு அல்லது டெனனந் தோட்டம், தெனனை, பலா, தே, பாக்கு, உளளது றுற்றுணற்றிகே டார்கல்லை பெர்னாந்தோ, டாண்டிடெலகெயு	ஓர் வீதியின் பகுதியுமுண்டு	இல 296, பாணந்தறை	7 0 0